



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 9]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 27, 2019
Maasi 15, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT.		HOME DEPARTMENT	
Indian Stamp Act.—Remission of Stamp Duty Chargeable in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society, Villupuram in favour of the Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties. ..	204-205	Tamil Nadu Protection of interests of Depositors (in Financial Establishments) Act.—Messers Thiripurra Chits Private Limited, Chennai.	246-252
Registration Act.—Remission of the fee Payable in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society, in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties...	205-207	Code of Criminal Procedure.—Constitution of Judicial Magistrate Court at Ranipet in Vellore District.	253
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT		Tamil Nadu Civil Court Act.—Constitution of District Munsif Court at Ranipet in Vellore District.	253
Tamil Nadu Anatomy Act.— Declaration of the JSA Medical College for Siddha and Research Centre, Pali, Ulundurpet Villupuram District to be a teaching Medical Institution. ..	207	HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT	
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT		Tamil Nadu Prohibition Act.—Amendment to Notification.	253
Acquisition of Lands.	207-246	LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
		Industrial disputes Act.— Declaration of Automobile Manufacturing industry as Public Utility Service... ..	253
		Labour Courts for Adjudication.	253-263

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT.

Remission of Stamp Duty Chargeable in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society, Villupuram in favour of the Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties under the Indian Stamp Act.

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு -2050.]

No.II(2)/CTR/166/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby remits the duty chargeable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
1	60/4	08.89
	58/1	0.01
2	56	76.54
3	54	00.3.8.
4	54	0.03.6
5	54	0.03.6
6	54	0.03.4
7	60/4	0.90
8	61/2A	0.03.50
9	61/2A	0.01.75 (763 square feet)
		0.28
10	61/2A	0.03½
		0.0½
11	61/2A	0.0½
12	61/2A3	0.04
13	56	0.46.60
14	54	0.49.80
15	55/1	0.39
16	60/2	0.47.54
17	56	30.76
18	53	0.32½
19	61/2A	0.03.58
20	54	075.80
21	56/1	0.10.10
22	55/1	0.04.57
23	61/2A	0.01.3/4 and
	Present survey Number	0.0.28
	61/2A2	

Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
24	54 Town survey Number 10/1	0.0.41 (180 square feet)
25	54, Southern end of Plot Number 9, Town survey Number 10/1	0.0.80 (350 Square feet)
26	60/5 60/7	0.31.20 (13605 Square feet)
27	Survey Number 61/2, Plot Number 1 and 2	0.05.78 (2520 Square feet)

All the above piece and parcel of land in all measuring 5.86 Acres together with buildings thereon comprising of Block 'A' and 'B', a Shrine, a Toilet Block, a Store with stage and Security building bounded on the

North by : Town Survey No.76,82,89,90,91 ,92,98,104/1, 2, 104/3A, 105

South by : Santhanakrishnan and others

East by : Town Survey No.105

West by : Layout Road in the name of Narayanan Nagar Main Road

situated at Poonthottam limit, Villupuram Joint Sub-District 2, Villupuram Registration District. With these boundaries the above said site 5.801/4 Acres with RCC Building. Electronic service & Deposit. Door No.29, ward No. 2, Electricity Board No.635 Town Survey No.67, 77, 83/1, 85, 87, 88 104/3B Ward "A" Block 80.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு -2050.]

No.II(2)/CTR/167/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby remits the duty chargeable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item	Survey Number	Extent in Cents
(1)	(2)	(3)
1	152/3	0.11.86
2	152/3	0.22.89
3	152/3	0.08.29
4	152/3	0.08.17
5	152/3,153	0.01.31
6	152/3,153	0.02.16
7	152/3,153	0.01.15
8	152/3,153	0.01.15
9	152/3,153	0.01.31

All the above piece and parcel of land in all measuring 0.58.29 Cents together with buildings thereon comprising of Block 'A', a Toilet Block and Security building, bounded on the

North by : VVA Kuberan.E.Samikannu Nattar Property and

South by : Ranganathan Road, Soundararaj,Narasiman Property.

East by : Soundararajan Varadhachary Narasimman Pannerselvam and Common Lane

West by : Kumaraguru Property

situated at Poonthottam limit, Villupuram Joint Sub-District 2, Villupuram Registration District. With the above boundaries a site measuring 1st item 54 feet East to West on Southern side and 53 feet on Northern side and 282 feet North to South Total 15156 square feet (1407.99 square meter) and 2nd item eastern side followed by 1st item 54 feet East to West and 133 feet North to South Total 7182 square feet (667.21 square meter) and 3rd item eastern side followed by 2nd item 54.75 feet East to West on Northern side and 50.75 feet on South to North western side 54 feet and Eastern side 63 feet, and total 3105.5 square feet with R.C.C Building therein with bore well, motors, Electricity Board Service No. 02-402-006.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/168/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby remits the duty chargeable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item	Survey Number	Extent in Cents
1	152/3	33

All the above piece and parcel of land in all measuring 33 Cents together with buildings thereon comprising of Building 'A' and 'B', with Security building, bounded on the

North by: Ranganathan Road and

South by: Travellers Bangalow.

East by: Property of Arumugam

West by the Properties of Dr.K.Thiagarajan, Ramani, Ravindran and Aasithambi situated at Poonthottam limit, Villupuram Joint Sub-District 2, Villupuram Registration District.

NOTIFICATION-IV

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/169/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby remits the duty chargeable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour

of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
1	299/9B	100 (43,600 square feet)
2	299/9C	0.18 (7848 square feet)
3	299/9A	0.33 (14388 square feet)

All the above piece and parcel of land in all measuring 1.51 Acres (65836 square feet) together with buildings thereon comprising of Block 'A' and 'B', a Shrine, a Toilet Block, a Store with stage and Security building bounded on the

North by : Property owned by Krishnamurthi Chettiar and Devaraj.

South by : Survey Number 299/13

East by : Survey Number 299/17A and 299/6

West by : Survey Number 299/8A

situated at Salamedu Village and Koliyanur Panchayat Union Limit, Villupuram Joint Sub-District 1, Villupuram Registration District. With in above boundaries a site measuring 1.15 acres. With R.C.C Building therein with bore well. motors, Electricity Board Service Number 02-402-006.

NOTIFICATION-V

Remission of the fee payable in respect of the Instrument of Gift to be executed by Sri Ramakrishna Educational Society in Favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties under the Reistration Act.

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/170/2019.—In exercise of the powers conferred by Section 78-A of the Registration Act, 1908 (Central Act XVI of 1908), the Governor of Tamil Nadu is of the opinion that it is necessary so to do in the public interest hereby remits the fee payable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
1	60/4	08.89
	58/1	0.01
2	56	76.54
3	54	00,3.8
4	54	0.03.6
5	54	0.03.6
6	54	0.03.4
7	60/4	0.90
8	61/2A	0.03.50
9	61/2A	0.01.75
		(763 square feet)
		0.28

Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
10	61/2A	0.03 1/2 0.0 1/2
11	61/2A	0.0 1/2
12	61/2A3	0.04
13	56	0.46.60
14	54	0.49.80
15	55/1	0.39
16	60/2	0.47.54
17	56	30.76
18	53	0.32½
19	61/2A	0.03.58
20	54	0.75.80
21	56/1	0.10.10
22	55/1	0.04.57
23	61/2A	0.01¾ and 0.028
Present Survey No. 61/2A2		
24	54 Town Survey No. 10/1	0.041(180 Square feet)
25	54, Southern end of Plot No.9, Town Survey No. 10/1	0.0.80 (350 Square feet)
26	60/5 60/7	0.31.20 (13605 Square feet)
27	Survey No. 61/2, Plot No. 1 and 2	0.05.782520 (Square feet)

All the above piece and parcel of land in all measuring 5.86 Acres together with buildings thereon comprising of Block 'A' and 'B', a Shrine, a Toilet Block, a Store with stage and Security building, bounded on the

North by : Town Survey Number 76, 82, 89, 90, 91, 92, 98, 104/1, 2, 104/3A, 105
South by: Santhanakrishnan and others
East by : Town Survey Number 105
West by: Layout Road in the name of Narayanan Nagar Main Road

situated at Poonthottam limit, Villupuram Joint Sub-District 2, Villupuram Registration District. With these boundaries the above said site 5.80 1/4 Acres, with RCC Building, Electronic service & Deposit. Door No 29 ward No.2, Electricity Board No.635 Town Survey Number 67,77,83/1,85,87,88 104/3B Ward "A" Block 80.

NOTIFICATION-VI

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு -2050.]

No.II(2)/CTR/171/2019.—In exercise of the powers conferred by Section 78-A of the Registration Act, 1908 (Central Act XVI of 1908), the Governor of Tamil Nadu is of the opinion that it is necessary so to do in the public interest hereby remits the fee payable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE		
Item	Survey Number	Extent in cents
(1)	(2)	(3)
1	152/3	0.11.86
2	152/3	0.22.89
3	152/3	0.08.29
4	152/3	0.08.17
5	152/3,153	0.01.31
6	152/3,153	0.02.16
7	152/3,153	0.01.15
8	152/3,153	0.01.15
9	152/3,153	0.01.31

All the above piece and parcel of land in all measuring 0.58.29 Cents together with buildings thereon comprising of Block 'A', a Toilet Block and Security building, bounded on the

North by : VVA Kuberan.E.Samikannu Nattar Property and
South by: Ranganathan Road, Soundararaj, Narasiman Property.
East by : Soundararajan Varadhachary Narasimman Pannerselvam and Common Lane
West by : Kumaraguru Property

situated at Poonthottam limit, Villupuram Joint Sub-District 2 Villupuram Registration District. With the above boundaries a site measuring 1st item 54 feet East to West on southern side and 53 feet on Northern side and 282 feet North to South Total 15156 square feet (1407.99 Square meter) and 2nd item eastern side followed by 1st item 54 feet East to West and 133 feet North to South Total 7182 Square feet (667.21 Square meter) and 3rd item eastern side followed by 2nd item 54.75 feet East to West on Northern side and 50.75 feet on South to North western side 54 feet and Eastern side 63 feet, and total 3105.5 Square feet with R.C.C Building therein with bore well, motors ward No.2, Door No.9, Electricity Board Service Number 02-402-006.

NOTIFICATION-VII

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1), 13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு -2050.]

No.II(2)/CTR/172/2019.—In exercise of the powers conferred by Section 78-A of the Registration Act, 1908 (Central Act XVI of 1908), the Governor of Tamil Nadu is of the opinion that it is necessary so to do in the public interest hereby remits the fee payable under the said Act in respect of the instrument of gift to be executed by Sri Ramakrishna Educational Society in favour of Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE		
Item	Survey Number	Extent in cents
1	152	33

All the above piece and parcel of land in all measuring 33 Cent together with buildings thereon comprising of Building 'A' and 'B', with Security building, bounded on the

North by : Ranganathan Road and South by
Travellers Bangalow.

East by : Property of Arumugam

West by : The Properties of Dr.K.Thiagarajan,
Ramani, Ravindran and Aasaithambi situated
at Poonthottam limit, Villupuram Joint
Sub-District 2, Villupuram Registration District.

NOTIFICATION-VIII

[G.O. Ms. No. 26, Commercial Taxes and Registration (J1),
13th February 2019, மாசி 1, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/173/2019.—In exercise of the powers
conferred by Section 78-A of the Registration Act, 1908
(Central Act XVI of 1908), the Governor of Tamil Nadu is
of the opinion that it is necessary so to do in the public
interest hereby remits the fee payable under the said Act
in respect of the instrument of gift to be executed by
Sri Ramakrishna Educational Society in favour of
Sri Ramakrishna Mission, Belur Math, West Bengal relating
to the properties specified in the Schedule given below:-

THE SCHEDULE

Item (1)	Survey Number (2)	Extent in cents (3)
1	299/9B	100 (43,600 square feet)
2	299/9C	0.18 (7848 square feet)
3	299/9A	0.33 (14388 square feet)

All the above piece and parcel of land in all measuring
1.51 Acres(65836 square feet) together with buildings thereon
comprising of Block 'A' and 'B', a Shrine, a Toilet Block,
a Store with stage and Security building bounded on the

North by : Property owned by Krishnamurthi
Chettiar and Devaraj

South by : Survey Number 299/13

East by : Survey Number 299/17 A and 299/6

West by : Survey Number 299/8A

situated at Salamedu Village and Koliyanur Panchayat
Union Limit, Villupuram Joint Sub-District 1, Villupuram
Registration District with in above boundaries a site
measuring 1.15 acres with R.C.C Building therein with bore
well, motors, Electricity Board Service Number 02-402-006.

Ka. BALACHANDRAN,
Principal Secretary to Government.

HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT

**Declaration of the JSA Medical College for Siddha
and Research Centre, Pali, Ulundurpet, Villupuram
District to be a Teaching Medical Institution under the
Tamil Nadu Anatomy Act.**

[G.O. (3D) No. 4, Health and Family Welfare (Z1),
4th February 2019, Thai-21, Vilambbi, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/HFW/174/2019.—Under clause (e)
of Section 2 of the Tamil Nadu Anatomy Act, 1951
(Tamil Nadu Act XVIII of 1951), the Governor of
Tamil Nadu hereby declares the JSA Medical College for
Siddha and Research Centre, Pali Village, Ulundurpet,

Villupuram District, to be a teaching Medical Institution for
the purposes of the said Act.

J. RADHAKRISHNAN,
Principal Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

Acquisition of Lands

[G.O. (2D) No. 1, Highways & Minor Ports (HQ2),
2nd January 2019, மார்கழி 18, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு 2049.]

No.II(2)/HWMP/175/2019.— The Governor of
Tamil Nadu having been satisfied that the lands specified
in the schedule below have to be acquired for highways
purpose, to wit for formation of By-Pass road to Namakkal
Town at Namakkal District and it having already been
decided that the entire amount of compensation to be
awarded for the lands is to be paid out of the funds
controlled or managed by the Chief Engineer (NABARD
& Rural Roads), Highways Department, Chennai-25 and
after having considered the cause shown by the owners
or other persons having interest in the said lands as the
case may be do hereby publish, the following notice under
sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways
Act, 2001 (Tamil Nadu 34 of 2002).

NOTICE

Under sub-section (1) of Section 15 of the
Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34 of
2002), the Governor of Tamil Nadu hereby acquires the
lands specified in the Schedule below measuring, an extent
of 32,374.5 Sq. metres of Ryotwari dry lands to the same,
a little more or less needed for Highways purpose, to wit,
for the formation of By-Pass Road to Namakkal Town,
in Namakkal District. The Plan of the lands are kept in
the office of the District Collector, Namakkal and may be
inspected at any time during office hours.

THE SCHEDULE

Namakkal District, Namakkal Taluk, 54.Vagurampatti Village.

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)
1.	Ryotwari Dry S.No.122/8H, Now subdivided as S.No.122/8H2, belongs Chottima W/o. Abdhulasith-1, Sunnamma D/o. Abdhulasith-2, Hamimjhon S/o. Abdhulasith-3, Kursithbehm S/o.Abdhulasith-4 bounded on the East by S.No.123/7B2, West by S.No.122/8H1, North by S.No.122/8H1, South by S.No.122/9B.	-

**Total Extent of Ryotwari dry lands
to be Acquired - 18 Sq.mts.**

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc	Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
2.	Ryotwari Dry S.No.122/9, Now subdivided as S.No.122/9B, belongs Murugesan S/o. Palanisamy bounded on the East by S.No.137/1A & 137/2A, West by S.No.122/9A & 122/10B, North by S.No.122/8H2 & 122/9A, South by S.No.122/10B.	Well-1 Motor Room-1 Water Tank-1 Mavili Tree-1 Black Gram	7.	Ryotwari Dry S.No.125/1A, Now subdivided as S.No.125/1A2, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W / o . S u b r a m a n i a m - 3 , Paramasivam S/o. Perumal-4, Suranga Gounder S/o.Ammaiyappa Gounder-5, Velusamy S/o.Ramasamy Gounder-6 bounded on the East by S.No.125/1C1, West by S.No.124, North by S.No.125/1A1, South by S.No.133/2A.	Well-1 (Part) Unja Tree-1
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 436.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 47.5 Sq.mts.		
3.	Ryotwari Dry S.No.122/10, Now subdivided as S.No.122/10B, belongs Palanisamy Gounder S/o. Karuppa Gounder bounded on the East by S.No.122/9B & 137/2A, West by S.No.122/11B, North by S.No.122/9B & 122/10A, South by S.No.122/10C & 122/11B.	Cholam	8.	Ryotwari Dry S.No.125/1C, Now subdivided as S.No.125/1C1, belongs Velusamy S/o.Ramasamy Gounder bounded on the East by S.No.125/4B, West by S.No.125/1A2, North by S.No.125/1C2, South by S.No.133/2A.	Cholam
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 576 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 304.5 Sq.mts.		
4.	Ryotwari Dry S.No.122/11, Now subdivided as S.No.122/11B, belongs Murugesan S/o. Palanisamy bounded on the East by S.No.122/10B, West by S.No.138/4D2, 138/4E & 138/4F1, North by S.No.122/11A & 122/10B, South by S.No.122/11C.	Cholam	9.	Ryotwari Dry S.No.125/1C, Now subdivided as S.No.125/1C3, belongs Velusamy S/o.Ramasamy Gounder bounded on the East by S.No.132/1, West by S.No.125/1C2 & 125/9B, North by S.No.125/1C2 & 127/6B, South by S.No.125/1C4, 125/8B, 125/10A & 125/11A.	Young Neem Tree-9
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 660 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 2995 Sq.mts.		
5.	Ryotwari Dry S.No.123/7B, Now subdivided as S.No.123/7B2, belongs Ramija W/o.Abdhulmajith-1, Abdhulmalik S/o.Abdhulmajith-2, Noorjahan S/o.Abdhulmalik-3, Hamhathbehram D/o. Abdhulmalik-4, Rashithabeham W/o.Abdhulmajith-5 bounded on the East by S.No.123/8A, West by S.No.122/8H2 & 123/7B1, North by S.No.123/7B1, South by S.No.137/1A.	-	10.	Ryotwari Dry S.No.125/4, Now subdivided as S.No.125/4B, belongs Kaliyannan S/o. Perumal Gounder-1, Mushthapha S/o. Abdhulkapur Saipu-2, Karthikeyan S/o.Balasubramanian-3, Balasubramanian S/o.Srinivasan-4, Murugesan S/o.Venkatesan-5, Ramadurai S/o.Natesan-6, Balasubramanian S/o. Krishnamoorthi-7, Dr.C.Kannan S/o.Chinnathambi-8, Parimel Azhagan S/o.Thanthoni-9, Neelawathi W/o. ParimelAzhagan-10, Kanakaraj S/o. Arumugam-11, Vijayakumaran S/o. Govindasamy-12, Chandrasekaran S/o.Gopal-13, Kumar S/o.Ehamparam-14,	Cholam Small Unja Tree-1 Yielding Palm Trees-5 Young Palm Tree-1
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 454.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 562 Sq.mts.		
6.	Ryotwari Dry S.No.123/8, Now subdivided as S.No.123/8A, belongs Palanisamy S/o.Veerappa Gounder-1, Yashmin W/o.Nasharbasha-2 bounded on the East by S.No.124, West by S.No.123/7B2, North by S.No.124, South by S.No.123/8B & 137/1A.	Well-1 Young Neem Tree-2			

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc	Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
	Gowri W/o.Ramkumar-15, Mahalingam S/o.Perumal-16, Loganathan S/o.Komarasamy-17, Nagarajan S/o.Saminathan-18, Vasudevan S/o.Srinivasan-19, Palanisamy S/o.Nallusamy Gounder-20, Sri Vidhyalakshmi D/o.Rajamani-21, Venkatesh S/o.Balasubramanian-22, Santhana Gopalakrishnan S/o. Rajamani-23, Vijayalakshmi D/o.Rajamani-24, Radha Subramanian W/o.Subramanian Ayyar-25, Gunasekaran S/o.Rathinasabhapathi-26, Lakshmi W/o.Lakshminarayanan-27, Malliga W/o.Manoharan-28, Thilai Sivakumar S/o.Manickam-29, Jamuna W/o.Sathish kumar-30, Bakirisamy S/o.Thandayuthabani pillai-31, Chandrasekar S/o.Kasi Lingam Pillai-32, Kamalam W/o. Panner Selvam-33, Jabeen W/o. Saiyath Shiraj-34, Jayalakshmi W/o.Veerappan-35, Palaniyammal W/o.Muthusamy-36, Annadurai S/o.Rathinam Pillai-37, Malar W/o. Govindaraja-38, Ravichandran S/o.Marappan-39 bounded on the East by S.No.125/5B & 125/6A, West by S.No.125/4A & 125/1C1, North by S.No.125/4A, South by S.No.125/4C & 133/2A.			Paramasivam S/o.Perumal-4 bounded on the East by S.No.125/7A, West by S.No.125/4B, North by S.No.125/5B, South by S.No.125/6B.	
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 964 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 410 Sq.mts.	
11.	Ryotwari Dry S.No.125/5, Now subdivided as S.No.125/5B, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o. Subramaniam - 3, Paramasivam S/o.Perumal-4 bounded on the East by S.No.125/8B, West by S.No.125/4B & 125/5A, North by S.No.125/5A, South by S.No.125/6A.	Cholam Nari Payaru	13.	Ryotwari Dry S.No.125/7, Now subdivided as S.No.125/7A, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o. Subramaniam-3, Paramasivam S/o Perumal-4, bounded on the East by S.No.125/7B, West by S.No.125/6A, North by S.No.125/8B, South by S.No.125/7B.	-
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 178 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 395 Sq.mts.	
12.	Ryotwari Dry S.No.125/6, Now subdivided as S.No.125/6A, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o. Subramaniam - 3,	Cholam	14.	Ryotwari Dry S.No.125/8, Now subdivided as S.No.125/8B, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o. Subramaniam-3, Paramasivam S/o.Perumal-4 bounded on the East by S.No.125/8C & 125/10A, West by S.No.125/5B & 125/8A, North by S.No.125/1C3, 125/8A & 125/9B, South by S.No.125/7A & 125/8C.	Vel Vela Tree-6
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 1092 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 1092 Sq.mts.	
			15.	Ryotwari Dry S.No.125/9, Now subdivided as S.No.125/9B, belongs Kaliyannan S/o. Perumal Gounder-1, Mushthapha S / o . A b d h u l k a p u r Saipu-2, Karthikeyan S/o. Balasubramanian - 3, Balasubramanian S/o.Srinivasan-4, Murugesan S/o.Venkatesan-5, Ramadurai S/o.Natesan-6, Balasubramanian S / o . K r i s h n a m o o r t h i - 7, Dr.C.Kannan S/o.Chinnathambi-8, Parimel Azhagan S/o.Thanthoni-9, Neelawathi W/o. Parimel Azhagan-10, Kanakaraj S/o.Arumugam-11, Vijayakumaran S / o . G o v i n d a s a m y - 1 2, Chandrasekaran S/o.Gopal-13, Kumar S/o.Ehamparam-14,	Young Neem Tree-2 Nari Payaru

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc	Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
	Gowri W/o.Ramkumar-15, Mahalingam S/o.Perumal-16, Loganathan S/o.Komarasamy-17, Nagarajan S/o.Saminathan-18, Vasudevan S/o.Srinivasan-19, Palanisamy S/o.Nallusamy Gounder-20, Sri Vidhyalakshmi D/o.Rajamani-21, Venkatesh S/o.Balasubramanian-22, Santhana Gopalakrishnan S/o. Rajamani-23, Vijayalakshmi D/o.Rajamani-24, Radha Subramanian W/o.Subramanian Ayyar-25, Gunasekaran S/o. Rathinasabhpathi-26, Lakshmi W/o.Lakshminarayanan-27, Malliga W/o.Manoharan-28, Thilai Sivakumar S/o.Manickam-29, Jamuna W/o.Sathish kumar-30, Bakiriramy S/o.Thandayuthabani pillai-31, Chandrasekar S/o. Kasi Lingam Pillai-32, Kamalam W/o.Panner Selvam-33, Jabeen W/o.Saiyath Shiraj-34, Jayalakshmi W/o.Veerappan-35, Palaniyammal W/o.Muthusamy-36, Annadurai S/o.Rathinam Pillai-37, Malar W/o.Govindaraja-38, Ravichandran S/o.Marappan-39 bounded on the East by S.No.125/1C3, West by S.No.125/9A, North by S.No.125/9A, South by S.No.125/8B.			Paramasivam S/o.Perumal-4 bounded on the East by S.No.125/11B, West by S.No.125/10A, North by S.No.125/1C3, South by S.No.125/11B.	
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 151.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 3 Sq.mts.	
16.	Ryotwari Dry S.No.125/10, Now subdivided as S.No.125/10A, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o.Subramaniam-3, Paramasivam S/o.Perumal-4 bounded on the East by S.No.125/10B & 125/11A, West by S.No.125/8B, North by S.No.125/1C3, South by S.No.125/10B.	Young Neem Tree-3	18.	Ryotwari Dry S.No.127/1G, Now subdivided as S.No.127/1G2, belongs Perumayee W/o.Subramaniam bounded on the East by S.No.127/7A1, West by S.No.127/1G1, North by S.No.127/4B, South by S.No.127/6B.	Young Neem Tree-2
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 273 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 461 Sq.mts.	
17.	Ryotwari Dry S.No.125/11, Now subdivided as S.No.125/11A, belongs Perumal S/o.Vaiyapuri Gounder-1, Manonmani D/o.Perumal-2, Amutha W/o.Subramaniam-3,	-	19.	Ryotwari Dry S.No.127/2B, Now subdivided as S.No.127/2B2, belongs Kaliyannan S/o.Karuppa Gounder bounded on the East by S.No.127/7A1, West by S.No.127/2B1, North by S.No.127/3B, South by S.No.127/2C2.	Young Neem Tree-4 Poultry Farm-1
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 1532.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 507.5 Sq.mts.	
			20.	Ryotwari Dry S.No.127/2C, Now subdivided as S.No.127/2C2, belongs Perumal S/o. Karuppanna Gounder-1, Sivagami W/o.Karthigeyan-2 bounded on the East by S.No.127/7A1, West by S.No.127/2C1, North by S.No.127/2B2, South by S.No.127/4B.	Bath Room-1 Water Tank-1 Septic Tank-1 Young Neem Tree-2 Drumstick Tree-1
				Total Extent of Ryotwari dry lands to be Acquired – 283.5 Sq.mts.	
			21.	Ryotwari Dry S.No.127/3, Now subdivided as S.No.127/3B, belongs Velusamy S/o.Ramasamy Gounder bounded on the East by S.No.127/7A1, West by S.No.127/3A, North by S.No.99, South by S.No.127/2B2.	Young Neem Tree-4
				Total Extent of Ryotwari dry lands to be Acquired – 1532.5 Sq.mts.	
			22.	Ryotwari Dry S.No.127/4, Now subdivided as S.No.127/4B, belongs Kandasamy S/o. Kali Gounder-1, Sudha W/o. Gunasekar-2, Manimekala i W/o. Raja-3, Selvi W/o.Kandasamy-4	-

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc	Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
	bounded on the East by S.No.127/7A1, West by S.No.127/4A, North by S.No.127/2C2, South by S.No.127/1G2.	-			
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 632.5 Sq.mts.				
23.	Ryotwari Dry S.No.127/6, Now subdivided as S.No.127/6B, belongs Velusamy S/o.Ramasamy Gounder bounded on the East by S.No.127/6C & 127/7D1, West by S.No.127/6A, North by S.No.127/1G2, South by S.No.125/1C3 & 132/1.	Young Neem Tree-12 Unja Tree-1 Cholam	27.	Ryotwari Dry S.No.133/2, Now subdivided as S.No.133/2A, belongs Saraswathi W/o.Palanisamy-1, Palanisamy S/o.Veerappa Gounder-2, Ravichandran S/o.Palanisamy-3 bounded on the East by S.No.125 & 133/2B, West by S.No.124, North by S.No.125, South by S.No.133/2B.	Well-1 Borewell-1 Water Tank-1 Motor Room-1 Neem Tree-2
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 3061.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 1078 Sq.mts.	
24.	Ryotwari Dry S.No.127/7A, Now subdivided as S.No.127/7A1, belongs Perumal S/o.Karuppanna Gounder-1, Sivagami W/o. Karthikeyan-2 bounded on the East by S.No.127/7A2, West by S.No.127/1G2, 127/2B2, 127/2C2, 127/3B & 127/4B, North by S.No.99, South by S.No.127/7D1.	Cholam	28.	Ryotwari Dry S.No.137/1, Now subdivided as S.No.137/1A, belongs Palanisamy S/o.Karuppa Gounder-1, Murugesan S/o. Palanisamy-2 bounded on the East by S.No.137/1B, West by S.No.122/9B, North by S.No.123/7B2 & 123/8A, South by S.No.137/2A & 137/3A.	Echi Tree-2 Vakkina Tree-1 Vadha Narayanan Tree-7 Nuna Tree-1 Poovarasu Tree-1
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 993.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 533.5 Sq.mts.	
25.	Ryotwari Dry S.No.127/7D, Now subdivided as S.No.127/7D1, belongs Kaliyannan S/o. Karuppa Gounder bounded on the East by S.No.127/7D2, West by S.No.127/6B, North by S.No.127/7A1, South by S.No.127/6C.	Cholam	29.	Ryotwari Dry S.No.137/2, Now subdivided as S.No.137/2A, belongs Palanisamy S/o.Neeragaram @ Karuppa Gounder bounded on the East by S.No.137/3A & 137/2B, West by S.No.122/9B & 122/10B, North by S.No.137/1A, South by S.No.137/2B.	Cholam
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 96 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 167 Sq.mts.	
26.	Ryotwari Dry S.No.132, Now subdivided as S.No.132/1, belongs Balamurugan S/o.Marappan-1, Pandiyan S/o.Marappan-2, Ponnammal W/o.Marappan-3 bounded on the East by S.No.132/2, West by S.No.125/1C3, North by S.No.127/6B, South by S.No.132/2.	-	30.	Ryotwari Dry S.No.137/3, Now subdivided as S.No.137/3A, belongs Murugesan S/o. Palanisamy bounded on the East by S.No.137/3B, West by S.No.137/2A, North by S.No.137/1A, South by S.No.137/3B.	Cholam
	Total Extent of Ryotwari dry lands to be Acquired – 360.5 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 42 Sq.mts.	

<i>Sl. No.</i>	<i>Description of the Land</i>	<i>Details of structures/ Buildings/ Trees & etc</i>	<i>Sl. No.</i>	<i>Description of the Land</i>	<i>Details of structures/ Buildings/ Trees & etc</i>
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
31.	Ryotwari Dry S.No.138/2A, Now subdivided as S.No.138/2A2, belongs Habiba W/o.Savukka Ali Saipu-1, Abdhul kadhar S/o. Hakkeem Saipu-2, Chottima W/o. Abdhul Khadar-3 bounded on the East by S.No.138/2A3, 138/2B1B & 138/3B, West by S.No.138/2A1 & 143/2, North by S.No.138/2A1, South by S.No.138/2B1A, 138/2A3 & 138/2B1B.	-		Abdhul Khadhar Saipu S/o.Sab Saipu-12, Yashmin W/o.Nashar basha-13, Swetha Beham W/o. Mustha Kamal Basha-14 bounded on the East by S.No.138/2B1C & 138/4F1, West by S.No.138/2A2, North by S.No.138/2A2 & 138/3B, South by S.No.138/2B1C.	
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 2941 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 380 Sq.mts.		
32.	Ryotwari Dry S.No.138/2B1, Now subdivided as S.No.138/2B1A, belongs Chottima W/o.Abdul Rasith-1,Sunnamma D/o. Abdul Rasith-2, Shamim jhon S/o. Abdhul Rasith-3, Kursith beham D/o. Abdul Rasith-4, Abdhul rashok S/o.Sabji sahip-5, Abdhul bashith S/o.Sabji sahip-6, Beer Batsha S/o.Abdhul kadhar-7, Minor Enaayathulla (Guardian Mother Kamarunnisha) S/o.Abdhul Kadhar-8, Abdhul Palik S/o.Abdhul Majith-9, Muhamadhu Ismail, S/o.Muhamad Huz Saipu-10, Chottima W/o.Abdhulrasith-11, Abdhul Khadhar Saipu S/o. Sab Saipu-12, Yashmin W/o. Nashar basha-13, Swetha Beham W/o. Mustha Kamal Basha-14 bounded on the East by S.No.138/2B1C, West by S.No.143/2, North by S.No.138/2A2, South by S.No.138/2C1.	Unja Tree-1	34.	Ryotwari Dry S.No.138/2C, Now subdivided as S.No.138/2C1, belongs Habiba W/o.Savukka Ali Saipu-1, Abdhul kadhar S/o. Hakkeem Saipu-2, Chottima W/o.Abdhul Khadar-3 bounded on the East by S.No.138/2C2, West by S.No.143/2, North by S.No.138/2B1A, South by S.No.138/2C2.	Young Vela Tree-1
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 155 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 740 Sq.mts.		
33.	Ryotwari Dry S.No.138/2B1, Now subdivided as S.No.138/2B1B, belongs Chottima W/o.Abdul Rasith-1, Sunnamma D/o.Abdul rasith-2, Shamim jhon S/o.Abdhul rasith-3, Kursith beham D/o. Abdul rasith-4, Abdhul rashok S/o.Sabji sahip-5, Abdhul bashith S/o.Sabji sahip-6, Beer Batsha S/o.Abdhul kadhar-7, Minor Enaayathulla (Guardian Mother Kamarunnisha) S/o.Abdhul kadhar-8, Abdhul palik S/o.Abdhul majith-9, Muhamadhu Ismail S/o.Muhamad Huz Saipu-10, Chottima W/o.Abdhul rasith-11,	Vadha Narayannan Tree-1 Neem Tree-1	35.	Ryotwari Dry S.No.138/3, Now subdivided as S.No.138/3B, belongs Chottima W/o.Abdul rasith-1, Sunnamma D/o.Abdul rasith-2, Shamim jhon S/o.Abdhul rasith-3, Kursith beham D/o. Abdul Rasith-4, Abdhul Rashok S/o.Sabji Sahip-5, Abdhul bashith S/o.Sabji Sahip-6, Beer Batsha S/o.Abdhul Kadhar-7, Minor Enaayathulla (Guardian Mother Kamarunnisha) S/o.Abdhul Kadhar-8, Abdhul Palik S/o.Abdhul Majith-9, Muhamadhu Ismail S/o.Muhamad Huz Saipu-10, Chottima W/o.Abdhul Rasith-11, Abdhul Khadhar Saipu S/o.Sab Saipu-12, Yashmin W/o.Nashar basha-13, Swetha Beham W/o. Mustha Kamal Basha-14 bounded on the East by S.No.138/4E & 138/4F1, West by S.No.138/2A2, North by S.No.138/3A, South by S.No.138/2B1B.	-
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 129 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 129 Sq.mts.		

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc	Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
36.	Ryotwari Dry S.No.138/4D, Now subdivided as S.No.138/4D2, belongs Chottima W/o.Abdul Rasith-1, Sunnamma D/o.Abdul Rasith-2, Hamim jhon S/o. Abdhul Rasith-3, Kursith beham D/o. Abdul rasith-4 bounded on the East by S.No.122/11B, West by S.No.122/4D1, North by S.No.138/4D1, South by S.No.122/4E.	-	40.	Ryotwari Dry S.No.140/3, Now subdivided as S.No.140/3A, belongs Palaniyandi Gounder S/o. Kuppanna Gounder-1, Sampath S/o.Palaniyandi Gounder-2, Kannammal W/o.Kaliannan-3, Nallammal W/o.Karuppaiya-4, Chinnammal W/o.Palaniyandi Gounder-5 Kandasamy S/o. Kuppanna Gounder-6, Ananthi W/o.Jayakumar-7 bounded on the East by S.No.140/3B, West by S.No.140/2A, 141/1B & 141/2B, North by S.No.140/2A & 141/1B, South by S.No.140/3B.	Young Palm Tree-2 Young Neem Tree-1
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 100 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 437 Sq.mts.		
37.	Ryotwari Dry S.No.138/4E, Now subdivided as S.No.138/4E, belongs Beer Basha S/o.Abdhul Kadar-1, Minor Enaayathulla Guardian Kamarunnisha-2 bounded on the East by S.No.122/11B, West by S.No.138/3B, North by S.No.138/4D2, South by S.No.138/4F1.	-	41.	Ryotwari Dry S.No.141/2, Now subdivided as S.No.141/2B, belongs Palaniyandi Gounder S/o. Kuppanna Gounder-1, Sampath S/o.Palaniyandi Gounder-2, Kannammal W/o.Kaliannan-3, Nallammal W/o.Karuppaiya-4, Chinnammal W/o.Palaniyandi Gounder-5 Kandasamy S/o. Kuppanna Gounder-6, Ananthi W/o.Jayakumar-7 bounded on the East by S.No.141/2C, 140/3A & 140/3B, West by S.No.141/2A, North by S.No.141/1B, 140/3A & 141/2C, South by Lattuvadi Village.	Small Yukkaliptas Tree-5
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 200 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 3726 Sq.mts.		
38.	Ryotwari Dry S.No.138/4F, Now subdivided as S.No.138/4F1, belongs Mahabhoo W/o. Abdhul Ajish bounded on the East by S.No.122/11B, West by S.No.138/2B1B & 138/3B, North by S.No.138/4E, South by S.No.138/4F2.	Karu Vela Tree-1	42.	Ryotwari Dry S.No.142/3B, Now subdivided as S.No.142/3B2, belongs Subramaniam S/o. Muthusamy Gounder-1, Sabapathi S/o.Subramaniam-2 bounded on the East by S.No.140/1B & 140/2A, West by S.No.142/3B1, North by S.No.142/3B1, South by S.No.141/1B.	Well-1 Motor Room-1 Water Tank-1 Yield Palm Tree-5 Coconut Tree-7 Thattai Payaru Cholam
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 105 Sq.mts.			Total Extent of Ryotwari dry lands to be Acquired – 800 Sq.mts.		
39.	Ryotwari Dry S.No.140/1, Now subdivided as S.No.140/1B, belongs Palaniyandi Gounder S/o. Kuppanna Gounder-1, Sampath S/o.Palaniyandi Gounder-2, Kannammal W/o.Kaliannan-3, Nallammal W/o.Karuppaiya-4, Chinnammal W/o.Palaniyandi Gounder-5 Kandasamy S/o. Kuppanna Gounder-6, Ananthi W/o.Jayakumar-7 bounded on the East by S.No.140/1C, West by S.No.140/1A & 142/3B2, North by S.No.143/2, South by S.No.140/2A.	Vadha Narayannan Tree-1 Yield Palm Tree-5 Young Palm Tree-5 Cholam	43.	Ryotwari Dry S.No.143, Now subdivided as S.No.143/2, belongs Selvam W/o.Kaliyannan-1, Sarojini S/o.Kuppusamy-2, Abdhulrashak S/o.Sabjisab-3, Abdhulbasath S/o.Sabjisab-4, Purabatsha S/o.Abdhulkadhar-5, Minior Enaayathulla-6, Ramjabi W/o.Abdhulmajith-7, Malik S/o. Abdhulmajith-8, Kajamaitheen	-
Total Extent of Ryotwari dry lands to be Acquired – 2670 Sq.mts.					

Sl. No.	Description of the Land	Details of structures/ Buildings/ Trees & etc
(1)	(2)	(3)
	S/o.Ibrahimahip-9, Muhamad Ismail S/o.Muhamad Huz saipu-10, Abdulkadharsahip S/o. Kasimsaipu-11, Chinnammal W/o. Kuppusamy-12, Chottima W/o. Abdhulasith-13, Sunnamma S/o. Abdhulasith-14, Shameemjhon S/o.Abdhulasith-15, Latha W/o. Kuppusamy-16, Kurshithbehram S/o.Abdhulasith-17, Priya S/o. Kuppusamy-18, Minor Dinesh (Guardian Mother) Chinnammal -19, Chellammal W/o.Periyanna Gounder-20, Manoharan S/o. Ramasamy-21 bounded on the East by S.No.138/2A2, 138/2B1A, 138/2C1 & 143/3, West by S.No.143/1, North by S.No.138/2A2, 138/2B1A & 138/2C1, South by S.No.140/1B.	-

Total Extent of Ryotwari dry lands to be Acquired – 722 Sq.mts.

Total Extent of Dry lands to be Acquired—32374.5 Sq. mts

[G.O. (2D) No. 3, Highways & Minor Ports (HQ2), 18th January 2019, கை 4, விளம்பரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/176/2019.— The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in schedule below and situated in the Village Vaduganthankal in the Taluk of Katpadi in the District of Vellore are needed for Highways purpose for construction of Road Over Bridge in lieu of existing Level Crossing No. 59 of Latheri, Virinjipuram Road Railway station and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Highways), Project Division (H) Vellore-6, after considering the cause shown by the owner or other persons having interest on such lands, as the case may, do here by publish the following notice under Sub- Section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

Under sub section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34 of 2002) the Governor of Tamil Nadu here by acquires the lands specified in the Schedule below admeasuring S.No 143/56 and others of 1579 Sq. Meters needed for Highways purpose for formation of Road Over Bridge in lieu of Level Crossing No.59 located at Vaduganthankal Village.

The plan of the lands is kept in the office of the Tahsildar, Katpadi, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District, Katpadi Taluk, Vaduganthangal Village.

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	143/56	Natham	0.02.03	35	1. Govindammal, W/oRajamani Naicker 2. Shanthi, D/o Rajamani Naicker 3. Umakanthan, S/o Rajamani Naicker 4. Thangamani, S/o Rajamani Naicker 5. Parimala, D/o Rajamani Naicker 6. Tamilselvi, D/o Rajamani Naicker	R.C.C. Shops -7 and House -1 (Part)	---
2.	143/68	Natham	0.03.46	41	1. Kandasamy, S/o.Manicka Udayar 2. Natesan Udayar, S/o Manicka Udayar 3. Ranga Udayar, S/o Manicka Udayar 4. Subramani Udayar, S/o Manicka Udayar 5. Ganapathi, S/o Muthappa Udayar 6. Chengalvarayan, S/o Ganesa Udayar 7. Sampathu, S/o Ganesa Udayar	Cement sheet house (Part)	---
3.	144/14	Natham	0.03.97	47	Sampathu Pillai, S/o Singaram Pillai	---	---

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
4.	144/26A	Natham	0.01.55	10	1. Victoriya W/o Arumugamudhaliyar 2. Sumathi, D/o Arumugamudhaliyar 3. Arulkumar, S/o. Arumuga mudhaliyar, 4. Ragu, S/o Arumugamudhaliyar 5. Elayaraja, S/o Arumugamudhaliyar	R.C.C. House(part) Compound wall (Part)	---
5.	144/37	Natham	0.01.00	20	Amsaveni, W/o T.V.Sundaram	R.C.C House (Part)	---
6.	144/38	Natham	0.00.74	14	Dhanalakshmi, W/o.Ramachandiran	R.C.C House and Shops-2 (Part)	---
7.	144/39	Natham	0.00.35	6	Sivanandham, S/o Natesa Mudhaliyar	Cement Sheet House (Part)	---
8.	144/40	Natham	0.00.55	9	1. Mahalingam Mudhaliyar, S/o.Duraisamy Mudhaliyar 2. Ramesh, S/o Mahalingam Mudhaliyar 3. Kumaresan, S/o Mahalingam Mudhaliyar 4. Suresh, S/o Mahalingam Mudhaliyar 5. Kamalesan, S/o Mahalingam Mudhaliyar	R.C.C House (Part)	-----
9.	149/4C3	Natham	0.21.49	78	1. Sooriyanarayanan, S/o Ramasamy 2. Chandrasekaran, S/o Ramasamy 3. Panchaseelan, S/o Ramasamy 4. Dhamodharan, S/o Ramasamy 5. Kumaresan, S/o Ramasamy	Compound Wall	---
10.	150/1A	Dry	0.04.0	8	Amsaveniammal, W/o Sundaram	---	---
11.	150/1B	Dry	0.08.50	11	1. Sagunthala ammal, W/o Devaraji 2. Pichandi, S/o Devaraji 3. Velu, S/o Devaraji	---	---
12.	150/1C1	Dry	0.11.00	20	1. Girija, W/o Shanmugam 2. Chithra, D/o Shanmugam, 3. Sankar, S/o Shanmugam	---	---
13.	150/1C2	Dry	0.04.00	11	Murali, S/o Chengalvaraya Reddi	---	---
14.	150/2A	Dry	0.02.50	7	1. Girija, W/o Shanmugam 2. Chithra, D/o Shanmugam 3. Sankar, S/o Shanmugam	---	---
15.	150/2C	Dry	0.04.00	40	1. Sooriya Narayanan, S/o Ramasamy Mesthiri 2. Chandrasekaran, S/o Ramasamy Mesthiri 3. Dhamodharan, S/o Ramasamy Mesthiri 4. Kumaresan, S/o Ramasamy Mesthiri	---	---

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
16.	151/4A	Dry	0.10.00	6	1.Lakshmi W/o Duraisamy 2.Dhamodharan S/o Rathina Mudhaliyar 3.Amsaveni W/o Sundaram 4.Arulkumar S/o Arumugam	R.C.C House (Part)	---
17	151/2	Dry	0.18.00	19	1. Lakshmi, W/o Duraisamy 2. Dhamodharan, S/o Rathina Mudhaliyar 3. Amsaveni, W/o Sundaram 4. Arulkumar, S/o Arumugam	R.C.C House (Part)	---
18.	151/4B	Dry	0.03.00	16	Umasankar, S/o Dhamodharan	R.C.C . Shops-4 (Part)	---
19.	178/4A	Ryotwari Manai	0.04.00	9	Mariyambeebi, W/o.Kothutheen Saibu	Cement Sheet Shops-2 (Part) and House -1 (Part)	---
20.	178/4B	Ryotwari Manai	0.00.14	3	Parameswari, W/o Ponnusamy Goundar	Cement Sheet Shop (Part)	---
21.	178/4C	Ryotwari Manai	0.00.16	5	Mariyambeebi, W/o Kothutheen Saibu	Cement Sheet Shop (part)	---
22.	178/4D	Ryotwari Manai	0.03.20	2	Present Tharmakartha, Mosque Land	Cement Sheet Shop (part)	---
23.	178/4E	Ryotwari Manai	0.00.13	4	Present Tharmakartha, Mosque Land	Cement Sheet Shops -2 (part)	---
24.	178/4F	Ryotwari Manai	0.00.07	2	Present Tharmakartha, Mosque Land	Cement Sheet Shop (part)	---
25.	178/4G	Ryotwari Manai	0.00.15	4	Present Tharmakartha, Mosque Land	Cement Sheet House (Part)	---
26.	178/4H	Ryotwari Manai	0.00.10	3	Present Tharmakartha Mosque Land	Cement Sheet Shop (part)	---
27.	178/4I	Ryotwari Manai	0.00.14	3	Present Tharmakartha, Mosque Land	Cement Sheet House (Part)	---
28.	178/4J	Ryotwari Manai	0.01.75	6	AbdulahamedbashaShaib, S/o.Mohammed Moosa	Cement Sheet House (part) and Cement Sheet Shop (Part)	---
29.	178/4K	Ryotwari Manai	0.00.16	2	AbdulahamedbashaShaib, S/o.Mohammed Moosa	Cement Sheet Shop (part)	---
30.	179/ 2B1	Ryotwari Manai	0.01.50	7	1. Saraswathi W/o Chandiran 2. Savithri W/o Baskaran	---	--
31.	179/ 2B2A	Dry	0.00.84	3	1. Saraswathi, W/o Chandiran 2. Savithri W/o Baskaran 3. Asinabee, W/o Mohammed Kasim 4. Vanjinathan, S/o Asaithambi	---	--

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
32.	179/2B2B	Dry	0.01.20	4	Sigamani, S/o Perumal	R.C.C Shop (part)	--
33.	179/2B2C	Dry	0.00.96	3	1. Saraswathi, W/o Chandiran 2. Savithri W/o Baskaran 3. Asinabee, W/o Mohammed Kasim 4. Vanjinathan, S/o.Asaithambi	R.C.C House (part)	--
34.	179/2C	Ryotwari Manai	0.05.50	32	1. Rajendiran, S/o Subramani 2. Sampooranam, W/o Santhakumar 3. Thiyagarajan, S/o Perumal 4. Venkatesan, S/o Gangan	---	--
35.	180/2	Dry	0.11.50	104	1. Govindasamygounder, S/o.Krishnasamy Gounder 2. Manju W/o Sundar 3. Subramani, S/o Krishnasamy Gounder 4. Parthasarathy, S/o Krishnasamy Gounder 5. Kasthuri, D/o Krishnasamy Gounder 6. Saraswathi, D/o Krishnasamy Gounder 7. Venkatesan, S/o Krishnasamy Gounder 8. Baskaran S/o Balu 9. Sathiya D/o Balu 10.Sundar S/o Balu 11.Arun S/o Ragupathi 12.Bhavani D/o Ragupathi 13.Bharathi D/o Ragupathi 14.Anbarasu S/o Ragupathi	Mangalore Tile House (Part)	---
36.	181/1A2	Natham	0.01.80	11	Govindasamygounder S/o Krishnasamygounder	---	---
37.	181/1A1B	Dry	0.40.50	14	Vanaja, W/o Parthasarathy	---	---
38.	181/3	Dry	0.52.50	25	Ashok Kumar, S/o Balu Gounder	---	---
39.	181/4	Dry	0.29.50	13	Sankar, S/o.Balu Gounder	---	---
40.	181/5A	Dry	0.78.50	16	1. Baskaran S/o Balu 2. Sujatha W/o Baskaran	---	---
41.	182	Dry	0.12.00	15	1. Baskaran S/o Balu 2. Sujatha W/o Baskaran	---	---
42.	183/1	Dry	0.15.00	21	1. Baskaran S/o Balu 2. Sujatha W/o Baskaran	---	---
43.	183/2	Dry	0.27.00	43	Sundar S/o Balugounder	---	---
44.	184/1	Ryotwari Manai	0.80.00	59	Ramasamy Chettiyar, S/o Sethurama Chettiyar	Compound Wall	---
45.	184/2	Dry	0.21.00	16	Ramasamy Chettiyar, S/o Sethurama Chettiyar	Compound Wall	---
46.	187/1A	Ryotwari Manai	0.03.10	1	1. Yagoop Shaibu, S/o Mohammed Ismail 2. Musthaffa, S/o Abdul Subhan	R.C.C House (Part)	---

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
47.	187/1B	Ryotwari Manai	0.00.10	2	1. Yagoop Shaibu, S/o Mohammed Ismail 2. Musthaffa, S/o Abdul Subhan	R.C.C House (Part)	---
48.	187/1C	Ryotwari Manai	0.00.65	3	Subhan Shaibu, S/o Ameer	Cement Sheet House (Part)	---
49.	187/1D	Ryotwari Manai	0.00.70	5	Present Tharmakartha Mosque Land	Tiled House (Part)	---
50.	187/1E	Ryotwari Manai	0.00.65	5	Kuthputheen, S/o Ameer	Tiled House (part)	---
51.	187/1F	Ryotwari Manai	0.03.26	12	1. Kamirunnisa, W/o Musthafa 2. Raffique, S/o Musthafa 3. Shakila D/o Musthafa 4. Shamshad, D/o Musthafa 5. Balkies D/o Musthafa 6. Daslim D/o Musthafa 7. Mohamadbasha S/o Musthafa 8. Adambasha S/o Musthafa 9. Sulaiman S/o Musthafa	R.C.C House-1 (part), Shop -2 (Part)	---
52.	187/1G	Ryotwari Manai	0.00.15	7	1. Kamirunnisa, W/o Musthafa 2. Raffique, S/o Musthafa 3. Shakila D/o Musthafa 4. Shamshad, D/o Musthafa 5. Balkies D/o Musthafa 6. Daslim D/o Musthafa 7. Mohamadbasha S/o Musthafa 8. Adambasha S/o Musthafa 9. Sulaiman S/o Musthafa	R.C.C Shop (Part)	---
53.	187/1H	Ryotwari Manai	0.02.40	14	Chottey Shaibu, S/o Tipyu Shaibu	Cement Sheet House and Compound Wall	---
54.	187/1I	Ryotwari Manai	0.00.70	10	1. Raheem Shaibu, S/o Wahab Shaibu 2. Kaiyum Shaibu, S/o Wahab Shaibu	house (Part)	---
55.	187/1J	Ryotwari Manai	0.01.25	20	Ravoop Shaibu, S/o Wahab Shaibu	Cement Sheet House (Part)	---
56.	190/1A2	Ryotwari Manai	0.00.17	10	Abubakkar, S/o Mohammed Kasim	R.C.C Shop (part)	--
57.	190/1A3	Ryotwari Manai	0.00.17	9	1. Asinabee, W/o Mohammed kasim 2. Abubakkar, S/o Mohammed Kasim	R.C.C Shop (part)	--
58.	190/1A4	Ryotwari Manai	0.00.17	9	Salavudin S/o Shabiyullah	R.C.C Shop (part)	--
59.	190/1A5	Ryotwari Manai	0.01.60	60	1. Samsudhin Shaibu, S/o Sukkur Shaibu 2. Abubakkar, S/o Mohammed Kasim	---	--
60.	190/1A6	Ryotwari Manai	0.00.38	5	Jikkiriya Shaibu, S/o Abdul Salam Shaibu	---	--

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hect)	Land to be Acquired in (Sq.mt)	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
61.	191/2A1B	Dry	0.01.94	57	1. Babu Shaibu, S/o Ismail Shaibu 2. Kulsum Bee W/o Thasthageer 3. Rahamath Bee, W/o Syed Rasheel Shaibu	R.C.C House (Part)	---
62.	191/2A12	Dry	0.04.00	32	Present Tharmakartha, Mosque Land	---	---
63.	191/2A13	Dry	0.04.00	36	Present Tharmakartha, Mosque Land	---	---
64.	191/2A14	Dry	0.04.00	41	Present Tharmakartha, Mosque Land	---	---
65.	191/2A15	Dry	0.04.00	45	Present Tharmakartha, Mosque Land	---	---
66.	192	Dry	0.33.00	35	Present Tharmakartha, Mosque Land	---	---
67.	193	Dry	0.03.50	66	Shabiyullah, S/o Mohammed Kasim	---	---
68.	194/1A	Dry	0.15.00	23	Meenakshi Sundaram, S/o Appasamy	---	---
69.	194/1B	Dry	0.16.00	24	Rajarathinam S/o Appasamy	---	---
70.	194/2	Dry	0.59.50	107	1. Kuppusamy, S/o Rangasamy 2. Subramani, S/o Rangasamy 3. Chinnaraj, S/o Rangasamy 4. Arputhammal, D/o Rangasamy	---	---
71.	194/3A	Dry	0.37.00	88	Kumar, S/o Venkatesan	---	---
72.	194/3B	Dry	0.01.00	26	1.Raveendiran S/o Rangasamy 2.Raman S/o Rangasamy	---	---
Total			—	1579			

Total Extent of Ryotwari Manai, Natham and Dry lands to be acquired - 1579 Sq.mts.

[G.O. (2D) No. 4, Highways & Minor Ports (HQ2), 18th January 2019, கை 4, விளம்பரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/177/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in schedule below and situated in the Village Karigiri in the Taluk of Katpadi in the district of Vellore are required for Highways purpose to wit for formation of ring road and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Construction and Maintenance), Highways Department, Vellore after considering the cause shown by the owner or other persons having interest on said land as the case may, do here by publish the following notice under sub-section 1 of Section 15 of Tamilnadu Highways Act 2001 (Tamil Nadu Act 34/2002).

NOTICE

Under sub-section 1 of Section 15 of Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34/2002) the Governor of Tamil Nadu here by acquires the land specified in the schedule below measuring an extent of 10.95.30 Hectares or 109530 Square Meters of dry lands to the same, a little more or less needed for Highways to wit for formation of Ring Road located in Karigiri Village, Katpadi Taluk, Vellore District.

The Plan of lands is kept in the office of Tahsildar, Katpadi, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District, Katpadi Taluk, Karigiri Village.

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	16	Punchai	0.26.0	800	Kuyilammal W/o.Jayapal	Water tank-1	Coconut-3
2.	18/4	Punchai	0.14.0	300	Sokku S/o.Vardha Gounder	----	
3.	18/12	Punchai	0.06.0	50	Kuyilammal W/o.Jayapal	----	
4.	18/13	Punchai	0.20.0	1050	1.Balammal W/o. Govindappa Naidu 2.Sokku S/o.Vardha Gounder 3.Kuyilammal W/o.Jayapal	----	
5.	18/14	Punchai	0.31.5	1150	1.Kuyilammal W/o.Jayapal 2.Balammal W/o.Govindasamy	----	
6.	18/15	Punchai	0.22.0	1700	Sundarammal W/o.Govindan	----	
7.	18/16	Punchai	0.08.5	850	Sokku S/o.Varadha Gounder	----	
8.	18/17	Punchai	0.10.5	850	Kuyilammal W/o.Jayapal	----	
9.	18/18	Punchai	0.05.5	500	Sokku S/o.Varadha Gounder	----	
10.	18/19	Punchai	0.11.5	600	1.Kuyilammal W/o.Jayapal 2.Balakrishnan S/o.Subba Naidu	----	
11.	18/20	Punchai	0.07.0	650	1.Kuyilammal W/o.Jayapal Naidu	----	
12.	24/2	Punchai	0.44.0	100	Chinnappan S/o.Duraisamy	----	
13.	24/3	Punchai	0.05.5	100	1.Amavasai S/o.Perumal 2.Subramani S/o.Perumal	----	Coconut Tree-5, Mango tree-1
14.	25/1	Punchai	0.52.5	550	1.Santha W/o.Subramani 2.Murugesan S/o.Dharma Gounder 3.Sasikumar S/o.Subramani	----	---
15.	25/10	Punchai	0.06.0	400	Jayaraman S/o.Ponna Gounder	----	Palm Tree-1, Neem-2
16.	26/1A	Punchai	0.04.5	450	Govindasamy S/o.Chinnapaiya Gounder	----	----
17.	26/1B	Punchai	0.04.5	300	Subramani S/o.Chinnaiya Gounder	----	----
18.	26/3	Punchai	0.11.5	1150	1.Amavasai S/o.Perumal 2.Subramani S/o.Perumal	Borewell-1	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
19.	26/4	Punchai	0.20.0	1350	1.Amavasai S/o.Perumal 2.Subramani S/o.Perumal	----	----
20.	26/6A	Punchai	0.26.5	172	1.Sadayandi Gounder S/o.Lakshmanan 2.Muniyammal W/o. Sadayandi Gounder	----	
21.	27	Punchai	0.02.5	11	1.Sattai Gounder S/o.Thoppai Gounder 2.Kanna Gounder S/o.Vilvanatha Gounder 3.Mutha Gounder S/o.Chinna Muthu Gounder 4.Subramani S/o.Perumal Gounder 5.Amavasai S/o.Perumal Gounder	----	Pungan Tree-1
22.	28/2B	Punchai	0.10.5	600	1.Krishnammal W/o.Gengappa Naidu 2.Sampath Ammal W/o.Kuppan	----	----
23.	28/3	Punchai	0.40.0	3650	Kuppan S/o Gopal goundar	Well	Palm Tree-1 Neem - 2
24.	28/4	Punchai	0.06.0	450	1.Venkatesan S/o.Duraisamy Naidu 2.Chinnappan S/o.Duraisamy Naidu 3.Prabhakaran S/o.Duraisamy Naidu 4.Sampoornammal W/o.Kesavan 5.Muruganandham S/o.Kesavan 6.BoopalanS/o.Kesavan 7.Amavasai S/o.Perumal Gounder 8.Subramani S/o.Perumal Gounder 9.Krishnappa Naidu S/o.Bethu Naidu 10.Sampath Ammal W/o.Kuppa Gounder	Well	Palm Tree - 1 Echa Maram-1
25.	28/6	Punchai	0.14.0	1300	1.Amavasai S/o.Perumal 2.Subramani S/o.Perumal	----	Coconut - 7
26.	30/1A	Punchai	0.21.5	200	1.Ponnusamy S/o.Chengalvarayan 2.Ramachandiran S/o.Ponnusamy	----	----

<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Classification</i>	<i>Total Extent (Hectares)</i>	<i>Extent to be acquired in Sq.mt</i>	<i>Owner/ Person interested Thiruvargal</i>	<i>Buildings in the field of land acquisition</i>	<i>Trees in the field of land acquisition</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
27.	31/1	Punchai	0.49.0	1050	1.Mani S/o.Muthukumaran 2.Sankari D/o.Muthukumaran 3.Parathasarathi S/o.Kannan 4.Muniyammal W/o.Kannan	----	
28.	34/2	Punchai	0.35.0	400	Vinayagam S/o.Govindan	----	Palm tree-1
29.	34/3A	Punchai	0.04.5	300	Lakshmi W/o Govindagoundar, Kuppuraj S/o Govindagoundar, Parvathi D/o Govindagoundar, Mani S/o Govindagoundar	----	----
30.	34/3B	Punchai	0.04.0	350	1.Mani S/o.Muthukumaran 2.Sankari D/o.Muthukumaran 3.Parathasarathi S/o.Kannan 4.Muniyammal W/o.Kannan	----	Bamboo tree
31.	34/4	Punchai	0.39.5	2250	1.Mani S/o.Muthukumaran 2.Sankari D/o.Muthukumaran 3.Parathasarathi S/o.Kannan 4.Muniyammal W/o.Kannan	Well	Neem Tree-2 Palm Tree-2
32.	34/9A	Punchai	0.13.5	650	Kuppa Gounder S/o.Gopal Gounder	----	Coconut - 3
33.	34/9B	Punchai	0.03.5	350	1.Kuppan Gounder S/o.Gopal Gounder 2.Thoppai Gounder S/o.Amavasai	----	----
34.	34/9C	Punchai	0.26.5	1300	1.Thoppai Gounder S/o.Amavasai 2.Kalyani W/o.Raman	----	----
35.	35/8	Punchai	0.10.0	300	Lakshmi W/o Govindagoundar, Kuppuraj S/o Govindagoundar, Parvathi D/o Govindagoundar, Mani S/o Govindagoundar	----	----
36.	35/9A	Punchai	0.05.0	500	Govinda Gounder S/o.Thopplan Gounder	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
37.	35/9B1	Punchai	0.02.0	200	Gopala Krishnan S/o.Ayyavu Gounder	----	Grave tree-1 Ponna Small tree-4 Big tree-10
38.	35/9B2	Punchai	0.03.0	250	1.Chandirammal W/o.Subramani 2.Elumalai C/o.Chandarammal 3.Hemavathi C/o. Chandarammal 4.Thilagavathi C/o. Chandarammal 5.Gunavathi C/o. Chandarammal	----	----
39.	35/9B3	Punchai	0.03.0	250	Mani S/o Govindagounder	----	----
40.	35/9D	Punchai	0.05.5	350	1.Ponnusamy S/o.Chengalvarayan 2.Ramachandiran S/o.Ponnusamy	----	----
41.	36/6A	Punchai	0.13.0	450	Lakshmi W/o.Munirathina Gounder	----	Coconut – 1
42.	36/6B	Punchai	0.05.0	200	1.Kullammal W/o.Subramani Gounder 2.Dhanapal S/o.Subramani Gounder 3.Vinayagam S/o.Subramani Gounder 4.Jayaraman C/o.Kullammal	----	----
43.	36/6C	Punchai	0.06.0	200	Govindaraji Gounder S/o.Ayyakannu Gounder	----	----
44.	36/6D	Punchai	0.11.5	600	Gengadharan S/o.Gopal Gounder	----	----
45.	36/8A	Punchai	0.05.0	50	1.Kullammal W/o.Subramani Gounder 2.Dhanapal S/o.Subramani Gounder 3.Vinayagam S/o.Subramani Gounder 4.Jayaraman C/o.Kullammal	----	----
46.	36/8B	Punchai	0.05.0	100	Gengadharan S/o.Gopal Gounder	----	----
47.	36/9	Punchai	0.10.0	150	Munirathina Gounder S/o.Sappani Gounder	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallgar	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
48.	36/10	Punchai	0.05.5	550	1.Munirathina Gounder S/o.Subramani Gounder 2.Gengadharan S/o.Gopal 3.Lakshmi Ammal W/o.Munirathina Gounder	Well, Pump Shed	Neem Tree-1
49.	36/11	Punchai	0.12.0	300	Munisamy S/o.Ramasamy	Borewell -1	---
50.	36/12	Punchai	0.12.5	400	Munirathinam S/o.Subramani Gounder	----	---
51.	48/12	Punchai	0.16.5	1350	Boopalan S/o.Kannan	----	----
52.	48/13	Punchai	0.02.5	250	Sarojammal W/o.Govindan	----	----
53.	48/14	Punchai	0.05.5	224	1.Kalavathi W/o.Vetriselvan 2.Baby W/o.Govindaraj 3.Ramesh S/o.Govindaraj 4.Vennila D/o.Govindaraj	----	----
54.	49/1	Punchai	0.03.5	350	1.Kullammal W/o.Subramani 2.Dhanapal S/o.Subramani 3.Vinayagam S/o.Subramani 4.Jayaraman S/o.Subramani 5.Munirathinam S/o.Sappani Gounder 6.Narayanasamy S/o.Perumalsamy 7.Gengadharan S/o.Gopal 8.Govindaraji S/o.Ayyakannu	Well	Neem Tree - 4
55.	49/2A	Punchai	0.02.5	200	Govindaraji S/o.Ayyakannu Gounder	----	---
56.	49/2B	Punchai	0.07.0	700	Govindaraji S/o.Ayyakannu Gounder	----	----
57.	49/2E	Punchai	0.12.0	1050	Gengadharan S/o.Gopal Gounder	----	Coconut –13 Palm – 2 Bamboo tree
58.	49/2F	Punchai	0.07.0	500	1.Kullammal W/o.Subramani Gounder 2.Dhanapal S/o.Subramani Gounder 3.Vinayagam S/o.Subramani Gounder 4.Jayaraman C/o.Kullammal	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
59.	49/2G	Punchai	0.02.0	200	Govindraji S/o.Ayyakannu Gounder	----	----
60.	49/2H	Punchai	0.08.0	550	V Gengadharan S/o.Gopal Gounder	----	----
61.	49/4A	Punchai	0.05.5	550	Munirathinam S/o.Sappani Gounder	RCC House-1, Cattle Shed-1, Water tank-1	Mango-4 Coconut-17 Teak-1, Lemon Tree-5
62.	49/4B	Punchai	0.07.0	650	Munisamy S/o.Ramasamy	----	Teak-5 Neem-1
63.	49/4C	Punchai	0.10.0	100	V Gengadharan S/o.Gopal Gounder	----	----
64.	50/1A	Punchai	0.12.0	700	Boopalan S/o.Kannan	----	---
65.	50/1B	Punchai	0.11.5	50	Munirathinam S/o.Jeganathan Gounder	----	---
66.	52/1A	Punchai	0.12.5	750	Dhanapal S/o.Govinda Gounder	----	Coconut-8 Neem - 7 Teak-1, Guava-1, Sapota-1
67.	52/1B	Punchai	0.06.0	550	1.Dhanapal S/o.Govinda Gounder 2.Sundaram S/o.Govinda Gounder 3.Durai Gounder S/o.Govinda Gounder 4.Arumugam S/o.Govinda Gounder	Well	Coconut-3 Neem-1 Bamboo tree
68.	52/2	Punchai	0.07.5	750	Dhanapal S/o.Govinda Gounder	Cattle shed-1	----
69.	52/3A1	Punchai	0.03.5	300	Dhanapal S/o.Govinda Gounder	House	----
70.	52/3A2	Punchai	0.02.0	50	1.Munisamy S/o.Mari Gounder 2.Venkatesa Gounder S/o.Mari Gounder	----	----
71.	52/5A	Punchai	0.07.5	750	Sundaram Gounder S/o.Govinda Gounder	----	Palm Tree-1 Mango - 2 Coconut -10 Tamarind -1
72.	52/5B	Punchai	0.04.0	150	Arumugam S/o.Govinda Gounder	----	Coconut - 1
73.	52/6A	Punchai	0.06.5	600	Sundaram Gounder S/o.Govinda Gounder	----	----
74.	52/6B	Punchai	0.03.5	50	Arumugam S/o.Govinda Gounder	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
75.	52/7A	Punchai	0.07.0	600	Sundaram Gounder S/o.Govinda Gounder	----	Coconut - 5
76.	53/29	Punchai	0.09.5	50	Boopalan S/o.Kannan	----	Neem tree-1
77.	53/30	Punchai	0.04.0	100	1.Kalavathi W/o.Vetriselvan 2.Baby W/o.Govindaraj 3.Ramesh S/o.Govindaraj 4.Vennila D/o.Govindaraj	----	----
78.	53/31	Punchai	0.04.0	200	Saradhammal W/o.Kandhasamy	----	----
79.	53/32	Punchai	0.09.0	550	Sarojammal W/o.Govindan	----	Teak - 3, Coconut-4
80.	56/2A1	Punchai	0.43.5	400	Jayaseelan S/o.Yesudoss	----	----
81.	56/2A17	Punchai	0.02.0	50	Arthar Jayaraj S/o.Velu	----	----
82.	56/2A18	Punchai	0.01.5	150	Prameela W/o.Premnath Harris	----	----
83.	124/5	Punchai	0.29.5	100	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
84.	127/6A	Punchai	0.13.0	500	Chinnadurai S/o.Raji Naicker	----	----
85.	127/6B	Punchai	0.24.0	700	1.Duraisamy S/o.Raji 2.Jayavelu S/o.Raji	----	----
86.	127/7A	Punchai	0.04.5	450	1.Kumar S/o.Durairaji 2.Lakshmikanthan S/o.Durairaji	Well-1, Water tank-1	----
87.	127/7B	Punchai	0.04.5	400	Kumar S/o.Durairaji	----	Neem - 1 Palm - 4
88.	127/7C	Punchai	0.04.5	400	1.Kumar S/o.Durairaji 2.Lakshmikanthan S/o.Durairaji	----	----
89.	129/2	Punchai	0.49.5	2550	1.Kuppan S/o.Dharmalingam 2.Shanmuga S/o.Dharmalingam	----	Tamarind -1 Coconut - 18 Teak - 6 Jackfruit Tree-1, palm-2
90.	130/1	Punchai	0.40.0	250	Jayavelu S/o.Raji	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
91.	130/5A	Punchai	0.09.5	150	Kanagammal W/o.Raji Naicker	----	----
92.	130/5B	Punchai	0.03.0	150	Kanagammal W/o.Raji Naicker	----	----
93.	130/5C	Punchai	0.16.0	1600	Devakiammal W/o.Annamalai	----	----
94.	130/6	Punchai	0.20.0	1000	1.Kuppan S/o.Dharmalingam 2.Shanmugam S/o.Dharmalingam	----	----
95.	141/1	Punchai	0.05.0	100	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
96.	146/1	Punchai	0.05.5	550	Devarji Naidu S/o.Rangappa Naidu	----	----
97.	146/2	Punchai	0.06.0	600	Devarji Naidu S/o.Rangappa Naidu	----	----
98.	146/5	Punchai	0.06.0	450	Devarji Naidu S/o.Rangappa Naidu	----	----
99.	146/7A	Punchai	0.07.5	300	Devarji Naidu S/o.Rangappa Naidu	----	----
100.	146/8A1	Punchai	0.14.0	650	Sugumaran S/o Rangasamy	----	----
101.	146/8C	Punchai	0.35.0	100	Devaraji Naidu S/o.Rangappa Naidu	----	----
102.	147/1	Punchai	0.05.5	100	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
103.	147/2	Punchai	0.05.5	150	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
104.	147/3A	Punchai	0.02.5	100	Devaraji Naidu S/o.Govindaraji	----	----
105.	147/3B	Punchai	0.03.0	100	Venkatachalam S/o.Ramasamy Naidu	----	----
106.	147/4	Punchai	0.07.5	550	Pattammal W/o.Ramanjalu	----	----
107.	147/5	Punchai	0.17.5	1650	Kuppa Naidu S/o.Jegannathan	Well-1	Coconut-7
108.	147/6	Punchai	0.06.5	650	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
109.	147/7	Punchai	0.11.5	1150	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
110.	147/8	Punchai	0.05.5	550	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
111.	147/9	Punchai	0.05.0	450	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
112.	147/10	Punchai	0.05.0	450	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----

<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Classification</i>	<i>Total Extent (Hectares)</i>	<i>Extent to be acquired in Sq.mt</i>	<i>Owner/ Person interested Thiruvargal</i>	<i>Buildings in the field of land acquisition</i>	<i>Trees in the field of land acquisition</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
113.	147/11	Punchai	0.05.5	500	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
114.	147/12	Punchai	0.03.0	300	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
115.	147/13	Punchai	0.03.0	300	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
116.	147/14	Punchai	0.04.0	400	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
117.	147/15	Punchai	0.06.0	550	Munirathina Naidu S/o.Chinnasamy	----	----
118.	148/2	Punchai	0.13.5	50	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
119.	148/3	Punchai	0.15.0	1450	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
120.	149/15	Punchai	0.10.0	100	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
121.	149/17	Punchai	0.14.5	750	Kuppa Naidu S/o.Jegannathan	----	----
122.	150/9	Punchai	0.12.0	150	Sugumaran S/o.Rangasamy	----	----
123.	150/10	Punchai	0.05.0	100	Sugumaran S/o.Kannaiya Naidu	----	----
124.	150/11	Punchai	0.05.0	100	Sugumaran S/o. Kannaiya Naidu	----	----
125.	151/2A	Punchai	0.14.5	50	Venkatesan S/o.Duraisamy	----	----
126.	151/2B	Punchai	0.14.0	200	Venkatesan S/o.Duraisamy	----	----
127.	151/3A	Punchai	0.11.5	400	Chinnappan S/o.Duraisamy Naidu	----	----
128.	151/3B	Punchai	0.07.0	400	Venkatesan S/o.Duraisamy	----	----
129.	151/3C	Punchai	0.07.5	550	Venkatesan S/o.Duraisamy	----	----
130.	151/4	Punchai	0.07.5	500	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
131.	151/5	Punchai	0.06.5	600	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallgar	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
132.	151/6	Punchai	0.09.5	950	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
133.	151/7	Punchai	0.05.5	500	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
134.	151/8	Punchai	0.04.0	350	Kesavan Naidu S/o.Gengappa Naidu	----	----
135.	151/9	Punchai	0.04.0	350	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
136.	151/10	Punchai	0.03.5	300	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
137.	151/11	Punchai	0.03.5	200	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
138.	151/12	Punchai	0.02.5	150	1.Sugumaran S/o.Kannaiya Naidu 2.Boopathi S/o.Kannaiya Naidu 3.Sekar S/o.Kannaiya Naidu 4.Gajendiran S/o.Kannaiya Naidu	----	----
139.	161/1E1	Punchai	0.03.0	50	Haridoss S/o.Kesaval Naidu	----	----
140.	161/1E2	Punchai	0.06.0	550	Madhavan S/o.Krishtappa Naidu	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
141.	161/1F	Punchai	0.14.0	250	1.Durgabai W/o.Manickam 2.Ramakrishnan S/o.Manickam 3.Ravi S/o.Manickam	----	----
142.	161/1G	Punchai	0.11.0	1100	Devaraji Naidu S/o.Govindaraji	----	----
143.	161/1H	Punchai	0.14.0	600	Madhavan S/o.Krishtappa Naidu	----	----
144.	161/1I	Punchai	0.08.5	550	Madhavan S/o.Krishtappa Naidu	----	----
145.	162/2C	Punchai	0.12.5	200	Madhavan S/o.Krishtappa Naidu	----	----
146.	162/2D	Punchai	0.02.5	200	1.Durgabai W/o.Manickam 2.Ramakrishnan S/o.Manickam 3.Ravi S/o.Manickam 4.Devaraj S/o.Kishtappa Naidu 5.Devaraji Naidu S/o.Govindaraji Naidu 6.Haridoss S/o.Kesavalu 7.Duraisamy Naidu S/o.Munisamy Naidu 8.Mathavan S/o.Krishtappa Naidu	Well-1	Kattuva Tree-2, Neem-1
147.	162/2E	Punchai	0.09.0	900	Jayanthi W/o Baskar	----	----
148.	162/2F	Punchai	0.09.5	650	Madhavan S/o Krishnasami naidu	----	----
149.	162/2G	Punchai	0.16.5	250	1.Durgabai W/o.Manickam 2.Ramakrishnan S/o.Manickam 3.Ravi S/o.Manickam	----	----
150.	166/1	Punchai	0.21.0	350	Venkatesan S/o.Duraisamy	----	----
151.	166/2	Punchai	0.09.0	50	Venkatesan S/o.Duraisamy	----	----
152.	167/1	Punchai	0.21.5	1200	Kanchana W/o.Devaraji	----	----
153.	167/2	Punchai	0.12.0	1050	Kanchana W/o.Devaraji	----	----
154.	167/3A	Punchai	0.05.5	500	Kanchana W/o.Devaraji	----	----
155.	167/4	Punchai	0.15.0	1000	Kanchana W/o.Devaraji	Borewell-1, Pumpset-1	----
156.	188/1A1	Punchai	0.21.0	1650	Amsammal W/o.Venkatesan	----	Neem – 7 Palm- 3

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
157.	188/1A2	Punchai	0.21.5	1500	1.Natesan S/o.Ramasamy 2.Mummaiyan S/o.Ramasamy 3.Dhivakar S/o.Ramasammy	----	Palm-1 Neem - 2
158.	188/2	Punchai	1.37.0	2850	1.Nathamuni Naidu S/o.Veerasamy 2.Anandhan S/o.Munirathinam 3.Muniyammal W/o.Nagaraj 4.Sasikumar C/o.Muniyammal 5.Ramkumar C/o.Muniyammal 6.Lakshmi C/o.Muniyamma	----	
159.	188/4A	Punchai	0.84.5	2000	1.Nathamuni Naidu S/o.Veerasamy 2.Anandhan S/o.Munirathinam 3.Muniyammal W/o.Nagaraj 4.Sasikumar C/o.Muniyammal 5.Ramkumar C/o.Muniyammal 6.Lakshmi C/o.Muniyammal 7.Selvaprakash S/o.Devarajilu	----	Coconut - 2
160.	188/4B	Punchai	0.29.5	1450	1.Jayammal W/o.Devaraji Naidu 2.Anandhan S/o.Munirathinam	----	----
161.	189/4A	Punchai	0.31.5	850	Jayammal W/o.Devaraji Naidu	----	----
162.	189/4B	Punchai	0.54.0	1700	Mummaiyan S/o.Ramasamy	----	Coconut - 12 Palm -2
163.	189/4C	Punchai	0.59.0	1700	Mummaiyan S/o.Ramasamy	----	
164.	189/5	Punchai	0.29.0	250	Soundarajan S/o.Saminatha Naidu	----	Palm-2
165.	189/6	Punchai	0.26.0	150	1.Duraisamy S/o.Gengappa Naidu 2.Subramani S/o.Gengappa Naidu	----	----
166.	189/7	Punchai	0.19.0	1050	Aadhikesavan S/o Gengappanaidu	----	----

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
167.	189/8B1	Punchai	0.03.5	150	Mogana W/o Dayalan, Santhoshkumar C/o Mogana, Harash C/o Mogana	House	----
168.	189/8B2	Punchai	0.03.5	350	Kalaimathi W/o.Adhikesavan	----	----
169.	189/8C	Punchai	0.16.5	900	1.Sriramulu S/o.Srinivasa Naidu 2.Krishnamurthi S/o.Srinivasa Naidu 3.Devaraj S/o Bothan 4.Malliga W/o Palani	RCC House-1, Mongaloor Tiled House-1, Cement Sheet house-1	Coconut-1 Guava-1
170.	189/9A	Punchai	0.14.0	1400	Soundarajan S/o.Saminatha Naidu	----	
171.	189/9B	Punchai	0.01.5	100	1.Adhikesavan S/o.Gengappa Naidu 2.Saminatha Naidu S/o.Munisamy Naidu	Well, Pump shed	----
172.	189/9C	Punchai	0.30.0	573	Adhikesavan S/o.Gengappa Naidu	----	Teak – 1 Coconut - 1
173.	189/10	Punchai	0.01.0	100	1.Govindappa Naidu S/o.Kesaval Naidu 2.Adhikesavan S/o.Gengappa Naidu 3.Krishnamurthi S/o.Srinivasal Naidu 4.Devaraj S/o.Srinivasal Naidu 5.Manickam S/o.Ragavan 6.Duraisamy S/o.Ragavan 7.Durgabai W/o.Manickam 8.Suryakala D/o.Manickam 9.Ramakrishnan S/o.Manickam 10.Jayanthi D/o.Manickam 11.Ravi S/o.Manickam	----	----
174.	224/1E	Punchai	0.30.0	2150	1.Kuyilammal W/o.Jayapal 2.Vijaya W/o.Chinnakannu	Cattle Shed-1, RCC House-1, Bore well-1	Coconut-1 Neem – 2

Sl. No.	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent to be acquired in Sq.mt	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
175.	224/1F	Punchai	0.37.0	1300	1.Govindammal D/o.Gengammal 2.Muniyammal D/o.Gengammal 3.Devaraj S/o.Gengammal 4.Kesavan S/o.Gengammal 5.Malleeswari D/o.Gengammal 6.Suresh S/o.Gengammal 7.Jayakanth S/o.Gengammal 8.Sugumar S/o.Gengammal	----	Echcha tree-1, Nuna- 1
176.	225/1A	Punchai	1.09.0	6000	1.Vijaya W/o.Chinnakannu 2.Rose D/o.Chinnakannu	----	----
177.	225/1B	Punchai	0.02.0	200	1.Rangasamy Naidu S/o.Lakshmana Naidu 2.Govindasamy Naidu S/o.Chinnasamy Naidu 3.Kuyilammal W/o.Jayapal 4.Vijaya W/o.Chinnakannu	----	----
178.	225/2A	Punchai	0.36.0	300	Govindappa Naidu S/o.Chinnasamy Naidu	----	
Total				109530			

Total Extent of Dry lands to be Acquired 109530 Sq.mts.

[G.O. (2D) No. 5, Highways & Minor Ports (HQ2), 21st January 2019, கை 7, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/178/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in schedule below and situated in the Village S.Pallipattu in the Taluk of Tirupattur in the District of Vellore are needed for Highways purpose in wit for formation of By-pass Road to Tirupattur Town and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Highways), NABARD and Rural Roads, Vellore, after considering the cause shown by the owner or other persons having interest on such lands, as the case may, do here by publish the following notice

under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

Under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act-34 of 2002) the Governor of Tamil Nadu do here by acquires the lands specified in the Schedule below admeasuring 67215 Square Meters needed for Highways purpose to wit for formation of By-Pass Road to Tirupattur Town.

The plan of the lands is kept in the office of the Tahsildar, Tirupattur, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District, Tirupattur Taluk, 26. S.Pallipattu Village.

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	13/1	Dry	0.11.0	200	Samraj S/o. Raji		
2	16/1C	Dry	0.18.0	1180	Mariammal @Savuriammal W/o. Arogiasamy	RCC house one part	
3	16/1D	Dry	0.05.0	500	1.Kannan @ Arogiasamy S/o.Chinnapan 2.Mariammal @ Savuriammal W/o. Raji @ Arogiasamy 3.Parisuthamariyamma		
4	16/1E1	Dry	0.12.24	720	1.Kannan@Arokiyasamy S/o.Chinnapan 2.Mariammal @ Savuriammal W/o. Raji @ Arogiasamy 3.Parisuthamariyamma		
5	16/1E2	Dry	0.01.80	180	1.Kannan@Arokiyasamy S/o.Chinnapan 2.Mariammal @ Savuriammal W/o. Raji @ Arogiasamy 3.Parisuthamariyamma		
6	16/6	Dry	0.00.96	96	Suganthi W/o.Rajendaran		
7	16/1F	Dry	0.25.0	50	Parisuthamariyyamal W/o.Magimaidoss,		
8	18/2A1	Dry	0.01.70	70	Sagunthala W/o.Ethuraj		
9	18/2A2	Dry	0.33.83	2230	1.Parisuthamaree W/o.Mariyadoss		
10	18/2B	Dry	0.15.50	1150	1.Arumugam S/o.Kandhagoundar 2.Munisamy S/o. Muthuvedi		
11	18/3	Dry	0.54.0	90	Kulandaiyappan S/o.Kariyagoundar		
12	19/3	Dry	2.76.00	3000	Chakkaravarthi S/o.Appayan		Coconut Tree-28, Guava Tree-48, Teak Tree-22, Sapoto-4, Neem Tree-2, Nuna Tree-2
13	20/1	Dry	1.52.0	2850	Viswanathan S/o.Kariyagoundar		
14	20/5B	Dry	0.79.0	2400	Kalpana W/o.Shankar		
15	21/1	Dry	1.61.0	3000	Chinnugoundar		
16	21/2A	Dry	0.28.0	32	Maadhu S/o.Kannan		

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
17	22/2A	Dry	0.82.20	2020	1.Devaraj, 2. Ellappan, S/o.Gundan 3.Dhamodaran S/o.Reddygoundar 4.Idayavani W/o.Ragunathan 5.Chinnathambi S/o. Thayappagoundar 6.Gopal S/o. Chinnasami 7. Kudian, 8.Rajammal 9.Veerapathiran 10.Vijayan S/o. Chinnakannan 11.Jayalakshmi W/o.Veerasamy 12.Veerabalan, 13. Mohan 14. HariKumar S/o. Kulandaivelu 15.Sumitha W/o.Perumal 16.Kaburannan S/o. Chinnapaiyyan		Neem tree-2, Nuna tree-1, Virucham tree-4
18	22/2B	Dry	0.26.30	450	Maadhu S/o.Kannan		
19	22/4A	Dry	0.08.19	100	Kokila W/o.Karunagaran		
20	22/4B	Dry	0.19.60	550	Valli W/o.Sampath Maadesh S/o.Sampath		
21	22/4C	Dry	0.01.5	120	Ramesh S/o.Mohanraj		
22	22/4D	Dry	0.04.12	210	Sasiskala W/o. Mohan		
23	22/4E	Dry	0.03.21	70	Mahalakshmi W/o.Jayendiran Komathi W/o.Jayavel		
24	22/4F1	Dry	0.06.32	500	Dhandapani S/o.Kailasam Komathi W/o.Murugan		
25	22/4F2	Dry	0.01.08	108	Saravanan S/o.Chinnaraj		
26	38/1B2	Dry	0.41.00	1090	Murugasen S/o. Tholan @ Velliyan , Arumugam S/o. Tholan @ Velliyan, Ponnuvel S/o. Tholan @ Velliyan, Natarajan S/o.Tholan @ Velliyan		
27	38/2C1	Dry	0.13.0	20	Palani S/o.Kullagoundar		
28	39/2A2	Dry	0.76.5	900	Kuppusamy S/o.Reddygoundar Sivakumar S/o. Kailasam Chinnathambi S/o.Dhasagoundar		
29	39/2A3A	Dry	0.11.30	780	Magendaran S/o.Chinnasamy Rajalakshmi W/o. Magendaran		

<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Classification</i>	<i>Total extent (Hectare)</i>	<i>Extent to be Acquired (sq.m.)</i>	<i>Owner of the land</i>	<i>Classification of Building (or), Structure in Acquired land</i>	<i>Classification and Number of Tress in Acquired land</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
30	39/2A3B	Dry	0.21.5	1150	Rajendaran S/o.Chinnathambi Alamelu W/o.Rajendaran		
31	39/2A3C	Dry	0.18.85	500	Kuppusamy S/o.Reddygoundar, Dhamodaran S/o.Reddygoundar Munikrishnan S/o.Chinnathambi, Govindammal W/o. Mani, Barjana W/o.Syeed, Sagadaven Sons Mainnar Sathish C/o. Mother Salammal, Sakthivel Maniyar C/o. Mother Salammal, Sivagami W/o. Kalliappan Singaravelan S/o. Kaliyappan, Lingammal D/o Kaliyappan. porkodi D/o Sampath	one part of RCC house	
32	39/2B3	Dry	0.03.30	270	Magalingam S/o. Peeranagoundar, Jayarathinam S/o. Raman		
33	39/5A3	Dry	0.16.06	700	Anbu S/o. Natrajan Kaliyappan S/o. Periyathambi Govindaraj S/o. Thorali Veeramani S/o. Govindasamynaidu Rajeshwari W/o.Anandhan Jayarathanam S/o. Raman Anushiya W/o.Veerapathiran		
34	39/6	Dry	0.03.80	10	Dhandapani S/o.Subramani		
35	39/8	Dry	0.02.20	10	Elango S/o.Sriraman		
36	39/11	Dry	0.01.94	70	Nagarajan S/o.Krishnasaami		
37	39/19	Dry	0.01.49	140	Joshep Sebastiyam S/o.Duraisamy		
38	39/20	Dry	0.01.08	108	Valarmathi W/o.Subramani Goundar		
39	39/21	Dry	0.04.94	300	Manjula W/o.Munikrishnan		
40	40/6A1	Dry	0.17.70	37 23	Dhasagoundar S/o.Dhoraligoundar		
41	40/6A2	Dry	0.02.60	117	Shoba W/o.Sridar		
42	40/6B	Dry	0.03.75	320	Ramamoorthi S/o.Kannaiya		
43	40/7	Dry	0.10.0	935	Devaraj S/o. Govindhasamy		Neem tree-2
44	40/8	Dry	0.02.0	132	Suruttachiyammal W/o.Govindasamy Paramasivam S/o.Pattugoundar	well-1	

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or) Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
45	40/9	Dry	0.09.5	450	Paramasivam S/o. Pattugoundar		
46	40/10A2	Dry	0.16.5	12	Rajammal W/o.Sidhagoundar Sakthiammal S/o. Boopathi		
47	40/11	Dry	0.86.0	2700	Sathiyammal W/o..Boobathi		
48	41/2C	Dry	0.23.5	30	Veerabatharan, Kudiyan, Maadhu S/o.Kannan, Pattan S/o.Kannan, RathinammalD/o.Kannan, VeerabalanS/o.Munisami, Commsioner Kandili Panyat Union Venkatasan S/o. Balakrishnan Veeramani S/o. Mohanraj Rajan S/o.Saami, Vasanthan S/o. Kannan , Vasantha		
49	80/2A1	Dry	0.02.53	15	Banumathi W/o.Ramakrishnan Vasantha W/o.Paneerselvam		
50	80/2A2	Dry	0.28.0	350	Govindasamy S/o. Dhorali Kuppan S/o. Govindasamy		
51	80/3A	Dry	0.19.5	619	Govindasamy S/o. Dhorali Kuppan S/o. Govindasamy		
52	80/2A3C	Dry	0.61.85	1850	Arumugam S/o. Subramani Chetti Malika W/o. Jothi, Ranganathan Kalai selvi @ Nirmala W/o. Ramamoorthi		
53	80/6	Dry	0.02.20	220	Chitralatha W/o.Kamaraj		
54	80/7	Dry	0.01.50	133	Renuga W/o.Perumal		
55	80/10	Dry	0.00.74	3	Thirupathi S/o.Periyannan		
56	80/17	Dry	1.52.0	17	Kannan S/o. Lakshmanan Udiyar		
57	80/18	Dry	0.03.95	324	Chandarasekar S/o. Balanagammai Chettiyar		
58	80/19	Dry	0.02.0	3	Magendaran S/o. Govindasamy		
59	80/21	Dry	0.01.45	4	Santhosh Kumar S/o.Jaya Gopal		
60	80/24	Dry	0.01.49	106	Kaliyappan S/o.Nadesan		
61	80/25	Dry	0.01.49	149	Govindaraji S/o. Chennan		
62	80/26	Dry	0.01.49	85	Jayaprasath S/o. Ramalingam		
63	80/27	Dry	0.01.49	27	Magendaran S/o. Govindasamy		

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
64	80/32	Dry	0.01.49	3	Ramachandaran S/o. Palani		
65	80/34	Dry	0.06.59	515	Sureshchakaravarathi S/o. Narasimman	Double upsatair RCC House	
66	80/37	Dry	0.02.64	185	Maliga W/o.Mathi		
67	83/6A	Dry	0.12.0	46	Nataraji S/o.Asumougu @ Kudiyagoundar Kudiyanan S/o.Asumougu @ Kudiyagoundar Dhottathai Goundar S/o. Appavu Goundar, Jayaraman S/o. Dhottathai Settu S/o. Dhottathai Goundar, Selladurai S/o.Kodigoundar, Thanga Raj S/o. Lakshmanan Gandhi W/o.Natraji Kumar S/o.Veerapatharan Sureshkumar S/o.Devaraj		
68	103/8	Dry	0.20.0	770	Kaliyappan S/o.Lingagoundar		
69	107/19	Dry	0.13.0	1000	Nataraji S/o.Asumougu @ Kudiya Goundar Kudiyanan S/o.Asumougu @ Kudiya Goundar Dhottathai Goundar S/o. Appavu Goundar, Jayaraman S/o. Dhottathai Settu S/o. Dhottathai Goundar, Selladurai S/o.Kodigoundar, Thanga Raj, S/o. Lakshmanan Gandhi W/o.Natraji Kumar S/o.Veerapatharan Sureshkumar S/o.Devaraj		
70	107/20C	Dry	0.65.0	1250	Pachiyappa Goundar S/o.Pongathai Goundar Seenivasan S/o. Pachiyappa Goundar Lakshmi W/o. Pachiyappagoundar Kumar S/o. Pachiyappa Goundar Ganasekaran S/o.Pachiyappa Goundar		Mango Tree-1, Coconut Tree-1

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or) Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
71	107/21	Dry	0.79.0	2250	1.Murugasan S/o. Selvaraj 2.Periya Goundar S/o. Ragava Goundar 3.Kaliyapaan S/o. Lingaannan 4. Bala Krishanan S/o. Logonathan 5. Ponnusamy S/o. Duraisamy Goundar 6.Abdul Ammeed 7.Thangaj S/o.Lakshmanan 8. Subramani S/o. Devaraj 9.Dhanalakshmi W/o.Maari 10.Paramasivam S/o. Govindhasamy 11 Saminathan, 12. Lakshmi, 13.Selvi 14.Anjala W/o.Venkatesan 15 Muruthy S/o. Thangaraj 16.Hemalatha W/o. Paneerselvam 17.Sakthivel S/o. Mani 18. Perumal S/o. Selvaraj 19.Sakthivel S/o. Kaliyappan		Coconut Tree-1
72	108/2A3	Dry	0.05.0	150	Shanthy W/o.Karunagaran		
73	108/2A4	Dry	0.32.0	550	1.Pachiyappa Goundar S/o. Poongathai Goundar 2.Seenavasan S/o. Pachiyappa Goundar 3. Lakshmi W/o. Pachiyappa Goundar 4. Kumar S/o. Pachiyappa Goundar 5. Ganasekaran S/o. Pachiyappa Goundar		
74	108/2B	Dry	0.04.0	62	1.Pachiyappagoundar S/o. Poongathai Goundar 2.Seenavasan S/o. Pachiyappa Goundar 3. Lakshmi W/o. Pachiyappa Goundar 4. Kumar S/o. Pachiyappa Goundar 5. Ganasekaran S/o. Pachiyappa Goundar		
75	108/4A	Dry	0.04.0	124	1.Pachiyappa Goundar S/o. Poongathai Goundar 2.Seenavasan S/o. Pachiyappa Goundar 3. Lakshmi W/o. Pachiyappa Goundar 4. Kumar S/o. Pachiyappa Goundar 5. Ganasekaran S/o. Pachiyappa Goundar		

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
76	108/4B	Dry	0.51.0	1600	1.Pachiyappa Goundar S/o. Poongathai Goundar 2.Seenavasan S/o. Pachiyappa Goundar 3. Lakshmi W/o. Pachiyappa Goundar 4. Kumar S/o. Pachiyappa Goundar 5. Ganasekaran S/o. Pachiyappa Goundar		
77	108/12B	Dry	0.81.0	1650	Paramasivam S/o.Adhigoundar		Mach Capees Tree-100
78	108/12D	Dry	0.79.0	1750	Juliya Selvi Sundarai D/o.Saminathan		
79	110/2A	Dry	0.50.0	2000	1.Pachiyappa Goundar S/o. Poongathai Goundar 2.Seenavasan S/o. Pachiyappa Goundar 3. Lakshmi W/o. Pachiyappa Goundar 4. Kumar S/o. Pachiyappa Goundar 5. Ganasekaran S/o. Pachiyappa Goundar		Coconut Tree-28
80	110/2B	Dry	0.04.0	162	Shankar S/o. Ponnusami		Coconut Tree-4
81	110/3B	Dry	0.52.45	700	Shankar S/o. Ponnusami		Coconut Tree-10
82	110/4A	Dry	0.02.5	250	1.Govindan S/o.Gulli @ Govinda Goundar 2.Kumar S/o. Pachiyappan 3.Pachiyappan S/o.Pongathai Goundar		
83	110/4B	Dry	0.12.5	250	Shankar S/o.Ponnusamy	Pump Sheet, Well	
84	110/4C	Dry	0.03.0	170	1.Govindan S/o.Gulli @ Govindagoundar 2.Kumar S/o. Pachiyappan 3.Pachiyappan S/o.Pongathai Goundar		Bamboo Tree
85	110/5	Dry	0.26.0	1600	Shankar S/o.Ponnusamy		
86	110/6	Dry	0.50.0	550 200	Kumar S/o. Pachiyappan		Coconut Tree-4
87	113/1B	Dry	1.49.0	350	Sundaresan S/o.Javuli Goundar	Rcc House-1, Cattle Sheet	
88	113/3	Dry	0.06.5	400	Kaliyappan S/o. Linga Goundar	Well	

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
89	113/4	Dry	0.08.0	250	1.Ponnusamy S/o.Duraisamy Goundar 2.Palani S/o.Lingannan 3.Raja S/o.Krishnan 4.Kaliyapan S/o.Raji Goundar 5.Kumar S/o.Pachiyappan 6.Raman S/o.Dhorali 7.Govindaraj S/o.Raman		
90	113/5A	Dry	0.05.0	80	Kumar S/o.Pachiyappan		
91	113/5B	Dry	0.13.0	600	1.Palani S/o.Lingannan, 2. Kaliyappan S/o. Raji , 3.Veerapatharan S/o. Raji	Sheet House-1	Guava -1 Sapotto-1
92	113/5C	Dry	0.06.0	200	Kumar S/o.Pachiyappan	Small Shed-1	
93	113/8A	Dry	0.07.5	350	Kumar S/o.Pachiyappan		
94	113/8B	Dry	0.08.5	300	1.Palani S/o.Lingannan, 2. Kaliyappan S/o. Raji , 3.Verrapatharan S/o.Raji		
95	113/7	Dry	0.30.0	6	Kanna Goundar S/o.Kudiya Goundar		
96	113/8C	Dry	0.08.0	356	Kumar S/o. Pachiyappan		
97	113/10A	Dry	0.20.5	500	Dorali S/o. Raman		
98	113/12A	Dry	0.09.0	10	1 Govindhasamy S/o. Subramani 2.Ponnusamy S/o. Duraisamy 3. Abdual Ahmed S/o. Abdul Raheem 4.Deivani 5.Murthy S/o. Thangaraj 6.Dhanalakshmi D/o Maari 7.Anjala W/o. Venkatasan 8.Paramasivan S/o Govindhasamy 9. Saminathan S/o Govindhasami 10. Lakshmi D/o Govindhasami 11. Selvi D/o Govindhasami 12.Thangaraj S/o. Lakshman 13.Govindharaj S/o. Raman		
99	113/13	Dry	0.88.0	3350	Ponnusamy S/o.Sulukan Kudiya Goundar, Kannan S/o.Sulukan @Kudiya Goundar Gundan S/o.Periya Ellukan Devaraj S/o.Periya Ellukan	House-1, Well-1	Coconut Tree-9, Teak-2, Neem -4, Tamarind Tree-1, Avali Tree-1
100	114/5	Dry	2.10.0	141	Kamala W/o.Kaliyappan Palanisamy S/o.Kandasamy Mudiyalar		

Sl. No.	Survey No.	Classification	Total extent (Hectare)	Extent to be Acquired (sq.m.)	Owner of the land	Classification of Building (or), Structure in Acquired land	Classification and Number of Tress in Acquired land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
101	115/2	Dry	0.22.0	850	Periya Goundar S/o.Ragava Goundar		Tamarind Tree-4, Neem Tree-2
102	115/3	Dry	0.18.0	600	Chinna Goundar, Subramini, Manjula S/o.Ragava Goundar		Tamarind Tree-3
103	115/4	Dry	0.18.0	500	1.Venkatesan S/o.Veera Goundar 2.Nagaraj S/o.Veera Goundar 3.Samathal W/o.Perumal 4.Anjala D/o.Perumal, 5.Malar D/o.Perumal		
104	115/5	Dry	0.22.0	500	1.Venkatesan S/o.Veera Goundar 2.Nagaraj S/o.Veera Goundar 3.Samathal W/o.Perumal 4.Anjala D/o.Perumal, 5.Malar D/o.Perumal		Neem Tree-1
105	115/8	Dry	0.50.0	500	1.Chinna Goundar S/o.Ragava Goundar 2.Subramini, S/o.Ragava Goundar 3.Manjula W/o. Kumar		
106	115/9	Dry	0.66.0	500	Chinnathambi S/o.Pachiyapa Goundar	Small Cement Sheet House-1	
107	115/11	Dry	0.50.0	2350	Periya Goundar S/o.Ragava Goundar		
108	115/13	Dry	0.11.0	50	1.Venkatesan S/o.Veera Goundar 2.Nagaraj S/o.Veera Goundar 3.Samathal W/o.Perumal 4.Anjala D/o.Perumal, 5.Malar D/o.Perumal		

Total- 67215

Total Extent of Dry lands to be Acquired - 67215 Sq.mts.

[G.O. (2D) No. 6, Highways & Minor Ports (HQ2),
21st January 2019, கை 7, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/179/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in schedule below and situated in the Sevur Village in the Taluk of Katpadi in the District of Vellore are required for Highways purpose to wit for formation of ring Road to Vellore and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Highways) Construction and Maintenance Division, Vellore after considering the cause shown by the owner or other persons having interest on said land as the case may, do here by publish the following notice under sub-section 1 of Section 15 of Tamil Nadu Highways Act 2001, (Tamil Nadu Act 34/2002).

NOTICE

Under sub-section 1 of Section 15 of Tamil Nadu Highways Act 2001, (Tamil Nadu Act 34/2002), the Governor of Tamil Nadu here by acquires the land specified in the schedule below measuring an extent of 4.01.50 Hectares or 40150 Square Meters of dry lands to the same, a little more or less needed for Highways to wit for formation of Ring Road located in Sevur Village, Katpadi Taluk, Vellore District.

The Plan of lands is kept in the office of Tahsildar, Katpadi, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District, Katpadi Taluk, Sevur Village.

Sl.No.	Survey No.	Classification	Total Extent in Hectares	Extent Required in (Sq.mt.)	Owner/ Person interested Thiruvargal	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	452	Dry	1.89.5	800	1.Kothandan S/o.Munisamy Mudhaliyar 2.Sukkiriappan S/o.Munisamy Mudhaliyar	---	---
2.	477/4	Dry	0.72.0	1200	1.Govinda Mudhaliyar S/o.Ponnusamy Mudhaliyar 2.Amsammal W/o.Pichandi 3.Rajendiran S/o.Govindan 4.Dhayalan S/o.Govindan 5.Venkatesan S/o.Govindan 6.Vilvanathan S/o.Govindan 7.Sarathi S/o.Govindan 8.Kumari W/o.Narasimman 9.Venkatesan S/o.Kuppusamy 10.Rajendiran S/o.Ekambaram 11.Elumalai S/o.Yegavalli	---	---
3.	477/5	Dry	0.03.0	300	1.Govinda Mudhaliyar S/o.Ponnusamy Mudhaliyar 2.Amsammal W/o.Pichandi 3.Rajendiran S/o.Govindan 4.Dhayalan S/o.Govindan 5.Venkatesan S/o.Govindan 6.Vilvanathan S/o.Govindan 7.Sarathi S/o.Govindan 8.Kumari W/o.Narasimman 9.Venkatesan S/o.Kuppusamy 10.Raji S/o.Balaraman 11.Balaji S/o.Venkatesan 12.Raja S/o.Somaskandhan 13.Sampathkumar S/o.Nandhagopal 14.Palani S/o.Perumal 15.Rubeshkumar S/o.Sundaramurthi 16.Saravanan S/o.Murugesan	---	---

Sl.No.	Survey No.	Classification	Total Extent in Hectares	Extent Required in (Sq.mt.)	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
4.	477/6	Dry	0.16.0	150	1.Govinda Mudhaliyar S/o.Ponnusamy Mudhaliyar 2.Amsammal W/o.Pichandi 3.Rajendiran S/o.Govindan 4.Dhayalan S/o.Govindan 5.Venkatesan S/o.Govindan 6.Vilvanathan S/o.Govindan 7.Sarathi S/o.Govindan 8.Kumari W/o.Narasimman 9.Venkatesan S/o.Kuppusamy 10.Raji S/o.Balaraman 11.Balaji S/o.Venkatesan 12.Raja S/o.Somaskandhan 13.Sampathkumar S/o.Nandhagopal 14.Palani S/o.Perumal 15.Rubeshkumar S/o.Sundaramurthi 16.Saravanan S/o.Murugesan	---	---
5.	483	Dry	2.46.0	9200	Visalatchi W/o.Balasundaram	---	Quclips Tree-1300
6.	484/1	Dry	2.03.5	900	1.Govindaraji S/o.Ramalingam 2.Natarajan S/o.Ramalingam	Borewell-1	---
7.	487/2	Dry	0.09.0	300	1.Govinda Mesthiri S/o.Duraisamy Mesthiri 2.Venkatesn S/o.Govinda Mesthiri	---	Neem - 2
8.	487/3	Dry	0.33.0	150	1.Saminathan S/o.Dharman Mesthiri 2.Kesavan S/o.Dharman Mesthiri	---	---
9.	487/4	Dry	0.18.5	50	1.Govinda Mesthiri S/o.Duraisamy Mesthiri 2.Venkatesn S/o.Govinda Mesthiri	---	---
10.	506/1A	Dry	0.26.0	1450	Thandavamurthi S/o.Mottai Gounder	Cement Sheet House-1 Cattle shed-1 Water Tank-1 Borewell-1	Mango-2 Sappota-2 Tamarind-1 Guava -2

Sl.No.	Survey No.	Classification	Total Extent in Hectares	Extent Required in (Sq.mt.)	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
11.	506/2	Dry	0.38.0	1500	1.Jayaraman S/o.Manicka Gounder 2.Thandavamurthi S/o.Mottai Gounder	---	---
12.	506/3	Dry	0.34.0	1500	Jayaraman S/o.Manicka Gounder	---	---
13.	506/4	Dry	0.34.0	1500	Jayaraman S/o.Manicka Gounder	---	Nuna-1 Neem - 3
14.	506/5	Dry	0.34.0	1500	1.Munisamy S/o.Chellappa Naicker 2.Kathirvelu S/o.Chellappa Naicker	---	Neem-1
15.	506/6	Dry	0.34.0	1500	1.Munisamy S/o.Chellappa Naicker 2.Kathirvelu S/o.Chellappa Naicker	---	Neem -2 Tangerine-2 Coconut-4
16.	506/7	Dry	0.33.0	1500	1.Munisamy S/o.Chellappa Naicker 2.Kathirvelu S/o.Chellappa Naicker	---	Teak- 1 Mango - 3 Neem - 1
17.	506/8	Dry	0.33.0	1200	Chinnammal W/o. Dhakshinamurthi	---	---
18.	506/9	Dry	0.28.5	650	1.Amsammal W/o.Chinnakuzhandhai Mudhaliyar 2.Poovarasan S/o.Chinnakuzhandhai Mudhaliyar 3.Jayapaul S/o.Subramani Chettiyar	---	Neem - 3
19.	507/8	Dry	0.40.5	50	Ponnappa Gounder S/o.Chinnathambi Gounder	---	---
20.	507/9	Dry	0.43.0	350	Govindaraji Gounder S/o.Kannappa Gounder	---	Neem -2 Palm-1
21.	507/10	Dry	0.47.0	850	1.Kannan S/o.Gopal Gounder 2.Sampath S/o.Gopal Gounder 3.Govindammal D/o.Gopal Gounder 4.Amsa D/o.Gopal Gounder	---	Palm-9 Tamarind -1 Neem -1
22.	508/1	Dry	0.85.5	3300	Chinnappa S/o.Narayana Gounder	---	Coconut-1
23.	508/2	Dry	0.81.0	2000	Jayaraman S/o.Manicka Gounder	---	Coconut-3
24.	508/3	Dry	0.81.0	2000	Jayaraman S/o.Manicka Gounder	---	Coconut - 7 Neem - 1

Sl.No.	Survey No.	Classification	Total Extent in Hectares	Extent Required in (Sq.mt.)	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	Trees in the field of land acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
25.	508/4	Dry	0.81.0	2000	1.Paribooranam W/o.Balaraman 2.Karthigeyan C/o.Paribooranam 3.Mani C/o.Paribooranam 4.Kumaresan C/o.Paribooranam 5.Dhatchayini C/o.Paribooranam	---	---
26.	509/6	Dry	0.25.5	50	Kumar, Properitor, Galaxy Enterprises S/o.Rangasamy	---	---
27.	509/7	Dry	0.42.0	2850	Kumar, Properitor, Galaxy Enterprises S/o.Rangasamy	---	---
28.	509/8	Dry	0.37.0	1350	Kumar, Properitor, Galaxy Enterprises S/o.Rangasamy	---	---
Total			16.48.5	40150			

Total Extent of Dry lands to be Acquired – 40150 Sq.mts.

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government (FAC).

HOME DEPARTMENT
Secretariat, 27th February 2019.

**Notifications under the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act
Messers Thiripura Chits Private Limited, Chennai.**

No.II(2)/HO/180/2019.

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) Messers Thiripura Chits Private Limited, Chennai - Default in return of deposits by the Financial Establishment - Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act-Orders-Issued.]

The following Government Order is published:—

[G.O. Ms. No. 73, Home (Police XIX), 31st January 2019,
தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

READ:

From the Additional Director General of Police, Economic Offences Wing, Chennai, Letter Rc.No.C1/EOW-II/1529/18, dated 21-06-18 and 12-11-18.

Order: No. 73, Home (Police XIX), 31st January 2019

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Thiripura Chits Private Limited, Chennai, a financial establishment, has defaulted in the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the

deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the movable properties i.e., the security deposits amount standing in the name of Messers Thiripura Chits Private Limited, Chennai District with the District Registrar, District Register Office, South Chennai, Central Chennai and North Chennai specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Chennai District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Chennai District, is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, (Tamil Nadu Act 44 of 1997) Chennai District is requested to render necessary assistance to the Competent Authority in filing the application before the said Special Court constituted under the said Act.

THE SCHEDULE

Details of Movable properties

I. The following Chit Security Deposit amount of Rs. 1,73,00,000/- deposited by Thiripura Chits Pvt. Ltd., with the District Registrar (Admin), District Register Office, South Chennai, Chennai:-

<i>Serial No.</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Date</i>	<i>Chit Value</i>	<i>No of Tickets</i>	<i>Matured Month</i>	<i>Fixed Deposit No.</i>	<i>Bank</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
(1)	1053/15	24.08.15	50000	20	27.07.17	264953	Vijaya Bank	
(2)	1054/15	24.08.15	50000	20	01.08.17	264960	Vijaya Bank	
(3)	1055/15	24.08.15	50000	20	01.08.17	264961	Vijaya Bank	
(4)	1056/15	24.08.15	50000	20	01.08.17	264962	Vijaya Bank	
(5)	1057/15	24.08.15	50000	20	01.08.17	264963	Vijaya Bank	
(6)	1058/15	24.08.15	50000	20	01.08.17	264964	Vijaya Bank	
(7)	1146/15	08.09.15	50000	20	15.08.17	339518	Vijaya Bank	
(8)	1236/15	22.09.15	50000	20	15.08.17	339520	Vijaya Bank	
(9)	1237/15	22.09.15	50000	20	15.08.17	339519	Vijaya Bank	
(10)	1238/15	22.09.15	50000	20	15.08.17	339521	Vijaya Bank	
(11)	1439/15	19.10.15	50000	20	19.11.17	339688	Vijaya Bank	
(12)	1440/15	19.10.15	50000	20	19.11.17	339689	Vijaya Bank	
(13)	1441/15	19.10.15	50000	20	19.11.17	339690	Vijaya Bank	
(14)	1442/15	19.10.15	100000	20	29.11.17	339700	Vijaya Bank	
(15)	1443/15	19.10.15	100000	20	29.11.17	339699	Vijaya Bank	
(16)	1445/15	19.10.15	50000	20	19.11.17	339691	Vijaya Bank	
(17)	1446/15	19.10.15	300000	20	20.11.17	339692	Vijaya Bank	
(18)	1447/15	19.10.15	300000	20	27.11.17	339696	Vijaya Bank	
(19)	1535/15	14.12.15	50000	20	27.12.17	339737	Vijaya Bank	
(20)	1536/15	14.12.15	50000	20	27.11.17	339738	Vijaya Bank	
(21)	1537/15	14.12.15	50000	20	27.12.17	339739	Vijaya Bank	
(22)	1538/15	14.12.15	100000	20	30.12.17	339740	Vijaya Bank	
(23)	1539/15	14.12.15	300000	20	09.01.18	339747	Vijaya Bank	
(24)	1575/15	17.12.15	50000	20	30.12.17	339741	Vijaya Bank	
(25)	1576/15	17.12.15	50000	20	30.12.17	339742	Vijaya Bank	
(26)	1577/15	17.12.15	100000	20	10.01.18	339748	Vijaya Bank	
(27)	1578/15	17.12.15	100000	20	11.01.18	339750	Vijaya Bank	
(28)	1579/15	17.12.15	100000	20	11.01.18	339751	Vijaya Bank	
(29)	76/16	19.01.16	50000	20	15.01.18	339755	Vijaya Bank	

<i>Serial No.</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Date</i>	<i>Chit Value</i>	<i>No of Tickets</i>	<i>Matured Month</i>	<i>Fixed Deposit No.</i>	<i>Bank</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
(30)	77/16	19.01.16	50000	20	13.02.18	339795	Vijaya Bank	
(31)	78/16	19.01.16	50000	20	13.02.18	339796	Vijaya Bank	
(32)	79/16	19.01.16	100000	20	13.02.18	339797	Vijaya Bank	
(33)	192/16	27.01.16	50000	20	18.02.18	339806	Vijaya Bank	
(34)	193/16	27.01.16	50000	20	18.02.18	339807	Vijaya Bank	
(35)	194/16	27.01.17	50000	20	20.02.18	339814	Vijaya Bank	
(36)	195/16	27.01.18	50000	20	20.02.18	339816	Vijaya Bank	
(37)	196/16	27.01.19	100000	20	18.02.18	339805	Vijaya Bank	
(38)	197/16	27.01.20	100000	20	20.02.18	339815	Vijaya Bank	
(39)	230/16	28.01.16	100000	20	21.02.18	339818	Vijaya Bank	
(40)	231/16	28.01.16	100000	20	21.02.18	339819	Vijaya Bank	
(41)	243/16	02.02.16	100000	20	22.02.18	339822	Vijaya Bank	
(42)	390/16	23.02.16	50000	20	15.03.18	339878	Vijaya Bank	
(43)	391/16	23.02.16	50000	20	11.03.18	339866	Vijaya Bank	
(44)	392/16	23.02.16	50000	20	11.03.18	339867	Vijaya Bank	
(45)	393/16	23.02.16	50000	20	15.03.18	339877	Vijaya Bank	
(46)	394/16	23.02.16	100000	20	15.03.18	339876	Vijaya Bank	
(47)	395/16	23.02.16	100000	20	11.03.18	339868	Vijaya Bank	
(48)	409/16	26.02.16	100000	20	18.03.18	339890	Vijaya Bank	
(49)	410/16	26.02.16	100000	20	18.03.18	339891	Vijaya Bank	
(50)	411/16	26.02.16	100000	20	24.03.18	339899	Vijaya Bank	
(51)	412/16	26.02.16	300000	20	17.03.18	339887	Vijaya Bank	
(52)	413/16	26.02.16	500000	20	23.03.18	339897	Vijaya Bank	
(53)	600/16	29.03.16	300000	20	17.04.18	339977	Vijaya Bank	
(54)	601/16	29.03.16	300000	20	19.04.18	339980	Vijaya Bank	
(55)	602/16	29.03.16	500000	20	23.04.18	339984	Vijaya Bank	
(56)	753/16	03.05.16	2500000	20	02.06.18	340036	Vijaya Bank	
(57)	865/16	19.05.16	300000	20	17.06.18	340060	Vijaya Bank	
(58)	866/16	19.05.16	300000	20	10.06.18	340054	Vijaya Bank	
(59)	1017/16	17.06.16	100000	20	09.07.18	340099	Vijaya Bank	
(60)	1018/16	17.06.16	100000	20	09.07.18	340100	Vijaya Bank	
(61)	1019/16	17.06.16	100000	20	09.07.18	340101	Vijaya Bank	
(62)	1020/16	17.06.16	100000	20	14.07.18	340108	Vijaya Bank	
(63)	1021/16	17.06.16	100000	20	14.07.18	340110	Vijaya Bank	
(64)	1184/16	26.07.16	100000	20	15.08.18	340141	Vijaya Bank	
(65)	1185/16	26.07.16	100000	20	15.08.18	340142	Vijaya Bank	
(66)	1186/16	26.07.16	100000	20	15.08.18	340143	Vijaya Bank	
(67)	1187/16	26.07.16	100000	20	16.08.18	340151	Vijaya Bank	

<i>Serial No.</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Date</i>	<i>Chit Value</i>	<i>No of Tickets</i>	<i>Matured Month</i>	<i>Fixed Deposit No.</i>	<i>Bank</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
(68)	1188/16	26.07.16	100000	20	16.08.18	340152	Vijaya Bank	
(69)	1268/16	17.08.16	100000	20	09.09.18	340197	Vijaya Bank	
(70)	1269/16	17.08.16	100000	20	11.09.18	340200	Vijaya Bank	
(71)	1270/16	17.08.16	100000	20	11.09.18	340201	Vijaya Bank	
(72)	1271/16	17.08.16	100000	20	11.09.18	340202	Vijaya Bank	
(73)	1454/16	29.09.16	100000	20	23.10.18	340259	Vijaya Bank	
(74)	1455/16	29.09.16	100000	20	23.10.18	340260	Vijaya Bank	
(75)	1456/16	29.09.16	100000	20	26.10.18	340261	Vijaya Bank	
(76)	1457/16	29.09.16	100000	20	26.10.18	340262	Vijaya Bank	
(77)	1458/16	29.09.16	100000	20	26.10.18	340263	Vijaya Bank	
(78)	1791/16	29.11.16	100000	20	14.12.18	340376	Vijaya Bank	
(79)	1792/16	29.11.16	100000	20	14.12.18	340375	Vijaya Bank	
(80)	1793/16	29.11.16	100000	20	14.12.18	340377	Vijaya Bank	
(81)	1794/16	29.11.16	100000	20	14.12.18	340374	Vijaya Bank	
(82)	1869/16	20.12.16	100000	20	16.01.19	340380	Vijaya Bank	
(83)	1870/16	20.12.16	100000	20	17.01.19	340388	Vijaya Bank	
(84)	1871/16	20.12.16	100000	20	17.01.19	340389	Vijaya Bank	
(85)	1872/16	20.12.16	100000	20	17.01.19	340390	Vijaya Bank	
(86)	1873/16	20.12.16	100000	20	19.01.19	340391	Vijaya Bank	
(87)	39/17	31.01.17	50000	20	10.02.19	340447	Vijaya Bank	
(88)	40/17	31.01.17	50000	20	10.02.19	340448	Vijaya Bank	
(89)	41/17	31.01.17	50000	20	21.02.19	340466	Vijaya Bank	
(90)	42/17	31.01.17	50000	20	21.02.19	340468	Vijaya Bank	
(91)	43/17	31.01.17	50000	20	21.02.19	340469	Vijaya Bank	
(92)	44/17	31.01.17	300000	20	18.02.19	340455	Vijaya Bank	
(93)	45/17	31.01.17	100000	20	10.02.19	340449	Vijaya Bank	
(94)	46/17	31.01.17	100000	20	19.02.19	340460	Vijaya Bank	
(95)	47/17	31.01.17	100000	20	19.02.19	340461	Vijaya Bank	
(96)	48/17	31.01.17	100000	20	19.02.19	340462	Vijaya Bank	
(97)	49/17	31.01.17	100000	20	21.02.19	340467	Vijaya Bank	
(98)	440/17	23.02.17	100000	20	21.03.19	91409	Vijaya Bank	
(99)	441/17	23.02.17	100000	20	23.02.19	91418	Vijaya Bank	
(100)	442/17	23.02.17	100000	20	23.03.19	91419	Vijaya Bank	

<i>Serial No.</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Date</i>	<i>Chit Value</i>	<i>No of Tickets</i>	<i>Matured Month</i>	<i>Fixed Deposit No.</i>	<i>Bank</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
(101)	443/17	23.02.17	100000	20	23.03.19	91420	Vijaya Bank	
(102)	444/17	23.02.17	100000	20	27.03.19	91423	Vijaya Bank	
(103)	445/17	23.02.17	100000	20	17.04.19	91432	Vijaya Bank	
(104)	665/17	29.04.17	100000	20	24.05.19	91496	Vijaya Bank	
(105)	666/17	29.04.17	100000	20	24.05.19	91497	Vijaya Bank	
(106)	667/17	29.04.17	100000	20	24.05.19	91798	Vijaya Bank	
(107)	668/17	29.04.17	100000	20	25.05.19	382454	Vijaya Bank	
(108)	669/17	29.04.17	100000	20	25.05.19	382455	Vijaya Bank	
(109)	670/17	29.04.17	300000	20	26.05.19	382456	Vijaya Bank	
(110)	867/17	23.05.17	50000	20	16.06.19	382473	Vijaya Bank	
(111)	868/17	23.05.17	50000	20	16.06.19	382474	Vijaya Bank	
(112)	869/17	23.05.17	50000	20	18.06.19	382480	Vijaya Bank	
(113)	870/17	23.05.17	50000	20	18.06.19	382481	Vijaya Bank	
(114)	871/17	23.05.17	100000	20	16.06.19	382475	Vijaya Bank	
(115)	872/17	23.05.17	100000	20	17.06.19	382476	Vijaya Bank	
(116)	873/17	23.05.17	100000	20	17.06.19	382477	Vijaya Bank	
(117)	874/17	23.05.17	100000	20	18.06.19	382479	Vijaya Bank	
(118)	875/17	23.05.17	100000	20	20.06.19	382484	Vijaya Bank	
(119)	880/17	23.05.17	300000	20	25.08.19	382490	Vijaya Bank	
(120)	1081/17	07.07.17	500000	20	20.07.19	91216	Vijaya Bank	
(121)	1082/17	07.07.17	500000	20	28.07.19	91223	Vijaya Bank	
(122)	1083/17	07.07.17	500000	20	29.07.19	91227	Vijaya Bank	
(123)	1280/17	09.08.17	300000	20	04.08.19	91235	Vijaya Bank	
(124)	956/15	03.08.15	50000	20	27.07.17	264950	Vijaya Bank	
(125)	957/15	03.08.15	50000	20	27.07.17	264951	Vijaya Bank	
(126)	958/15	03.08.15	50000	20	27.07.17	264952	Vijaya Bank	

Sub-Total - I 1,73,00,000

II The following Chit Security Deposit amount of Rs.48,00,000/- deposited by Thiripura Chits Pvt.Ltd., with the District Registrar (Admin), District Register Office, Central Chennai, Chennai:-

<i>Serial No</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Prior Sanction Order No Date</i>	<i>By-Law No.</i>	<i>By-Law date</i>	<i>Chit value</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(1)	1600674	3/10/16	1600863	4/4/16	50000	
(2)	1600675	3/10/16	1600864	4/4/16	50000	

<i>Serial No</i>	<i>Prior Sanction Order No.</i>	<i>Prior Sanction Order No Date</i>	<i>By-Law No.</i>	<i>By-Law date</i>	<i>Chit value</i>	<i>Gross Total</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(3)	1600676	3/10/16	1600766	3/22/16	100000	
(4)	1600677	3/10/16	1600767	3/22/16	100000	
(5)	1601203	5/3/16	1601340	5/31/16	50000	
(6)	1601204	5/3/16	1601420	6/6/16	50000	
(7)	1601205	5/3/16	1601297	5/26/16	100000	
(8)	1601206	5/3/16	1601341	5/31/16	100000	
(9)	1601217	5/10/16	1601648	6/29/16	50000	
(10)	1601218	5/10/16	1601649	6/29/16	50000	
(11)	1601219	5/10/16	1601342	5/31/16	100000	
(12)	1601703	6/24/16	1601791	7/18/16	100000	
(13)	1601704	6/24/16	1601792	7/18/16	100000	
(14)	1601705	6/24/16	1601793	7/18/16	300000	
(15)	1602051	8/2/16	1602138	8/23/16	100000	
(16)	1602052	8/2/16	1602178	8/29/16	100000	
(17)	1602053	8/2/16	1602179	8/29/16	300000	
(18)	1602249	8/23/16	1602278	9/8/16	100000	
(19)	1602250	8/23/16	1602279	9/8/16	100000	
(20)	1602251	8/23/16	1602280	9/8/16	100000	
(21)	1602252	8/23/16	1602281	9/8/16	100000	
(22)	1602253	8/23/16	1602282	9/8/16	100000	
(23)	1602610	10/5/16	1602713	10/25/16	100000	
(24)	1602611	10/5/16	1602714	10/25/16	100000	
(25)	1602612	10/5/16	1602873	11/8/16	300000	
(26)	1603258	12/16/16	1700460	3/2/17	100000	
(27)	1603259	12/16/16	1700461	3/2/17	100000	
(28)	1603260	12/16/16	1700462	3/2/17	100000	
(29)	1603261	12/16/16	1700492	3/6/17	100000	
(30)	1603262	12/16/16	1700493	3/6/17	100000	
(31)	1700731	3/27/17	1700831	4/12/17	100000	
(32)	1700732	3/27/17	1700832	4/12/17	100000	
(33)	1700733	3/27/17	1701001	5/3/17	100000	
(34)	1700734	3/27/17	1701084	5/15/17	100000	
(35)	1700735	3/27/17	1701206	5/26/17	100000	
(36)	1701218	5/26/17	1701343	6/14/17	100000	
(37)	1701219	5/26/17	1701394	6/20/17	100000	
(38)	1701220	5/26/17	1701344	6/14/17	300000	
(39)	1701732	7/21/17	1701827	8/8/17	100000	
(40)	1701733	7/21/17	1701828	8/8/17	100000	
(41)	1701734	7/21/17	1701829	8/8/17	100000	
(42)	1701735	7/21/17	1701927	8/21/17	100000	
(43)	1701736	7/21/17	1702118	9/13/17	100000	
Sub - Total - II					48,00,000	

The following Chit Security Deposit amount of Rs.50,00,000/- deposited by Thiripura Chits Pvt. Ltd., with the District Registrar (Admin), District Register Office, North Chennai, Chennai:-

வரிசை எண்	முன் ஒப்பளிப்பு ஆணை எண்	நாள்	சீட்டு உ.எண்	நாள்	தொகை	மொத்த தொகை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(1)	526/16	13.04.16	618/16	28.04.16	50,000	
(2)	527/16	13.04.16	765/16	02.06.16	50,000	
(3)	528/16	13.04.16	784/16	09.06.16	50,000	
(4)	529/16	13.04.16	835/16	17.06.16	50,000	
(5)	530/16	13.04.16	608/16	25.04.16	1,00,000	
(6)	531/16	13.04.16	609/16	25.04.16	1,00,000	
(7)	532/16	13.04.16	619/16	28.04.16	1,00,000	
(8)	738/16	20.05.16	749/16	26.05.16	1,00,000	
(9)	739/16	20.05.16	785/16	09.06.16	1,00,000	
(10)	740/16	20.05.16	786/16	09.06.16	3,00,000	
(11)	869/16	17.06.16	908/16	01/07/16	1,00,000	
(12)	870/16	17.06.16	930/16	14/07/16	1,00,000	
(13)	871/16	17.06.16	931/16	14/07/16	1,00,000	
(14)	872/16	17.06.16	932/16	14/07/16	1,00,000	
(15)	873/16	17.06.16	933/16	14/07/16	1,00,000	
(16)	1005/16	22.07.16	1054/16	14/07/16	1,00,000	
(17)	1006/16	22.07.16	1055/16	14/07/16	1,00,000	
(18)	1007/16	22.07.16	1056/16	14/07/16	1,00,000	
(19)	1008/16	22.07.16	1057/16	14/07/16	1,00,000	
(20)	1009/16	22.07.16	1058/16	14/07/16	1,00,000	
(21)	1102/16	26.08.16	1190/16	09.09.16	1,00,000	
(22)	1103/16	26.08.16	1191/16	09.09.16	1,00,000	
(23)	1104/16	26.08.16	1192/16	09.09.16	3,00,000	
(24)	1253/16	06.10.16	1429/16	14.11.16	1,00,000	
(25)	1254/16	06.10.16	1430/16	14.11.16	1,00,000	
(26)	1255/16	06.10.16	1431/16	14.11.16	1,00,000	
(27)	1256/16	06.10.16	1432/16	14.11.16	1,00,000	
(28)	1257/16	06.10.16	1433/16	14.11.16	1,00,000	
(29)	1544/16	28.11.16	1523/16	09.12.16	3,00,000	
(30)	1554/16	16.12.16	01/17	03.01.17	1,00,000	
(31)	1555/16	16.12.16	17/17	09.01.17	1,00,000	
(32)	62/17	12.01.17	136/17	10.02.17	50,000	
(33)	63/17	12.01.17	238/17	03.03.17	50,000	
(34)	64/17	12.01.17	137/17	10.02.17	1,00,000	
(35)	215/17	03.03.17	419/17	07.04.17	3,00,000	
(36)	317/17	30.03.17	420/17	07.04.17	1,00,000	
(37)	318/17	30.03.17	421/17	07.04.17	1,00,000	
(38)	319/17	30.03.17	465/17	19.04.17	1,00,000	
(39)	320/17	30.03.17	542/17	18.05.17	1,00,000	
(40)	321/17	30.03.17	543/17	18.05.17	1,00,000	
(41)	614/17	12.06.17	779/17	05.07.17	1,00,000	
(42)	615/17	12.06.17	811/17	12.07.17	1,00,000	
(43)	616/17	12.06.17	812/17	12.07.17	3,00,000	
Sub Total - III					50,00,000/-	
Total (I+II+III)						
(1,73,00,000 + 48,00,000+ 50,00,000)					2,71,00,000	

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

Constitution of Judicial Magistrate Court at Ranipet in Vellore District under the Code of Criminal Procedure.

[G.O. Ms. No. 79, Home (Cts-III), 5th February 2019, தை 22, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/181/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes a court of Judicial Magistrate at Ranipet in Vellore District.

Constitution of District Munsif Court at Ranipet in Vellore District under the Tamil Nadu Civil Courts Act.

[G.O. Ms. No. 78 Home (Cts-III), 5th February 2019, தை 22, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/182/2019.—In exercise of the powers conferred by Section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu hereby directs that the Subordinate Judge's Court at Ranipet shall have and exercise original jurisdiction over the District Munsif's Court at Ranipet in addition to its existing jurisdiction with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Ranipet.

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

Amendment to Notification under the Tamil Nadu Prohibition Act.

[G.O. Ms. No. 3, Home, Prohibition and Excise (III), 8th February 2019, தை 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HOPE/183/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B read with clause (iii) of sub-section (2-A) of Section 54 of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No.II(1)PE/239(d)/81, published at page 2 of Part II-Section 1 of the *Tamil Nadu Government Gazette* Extraordinary, dated the 1st May 1981, as subsequently amended.

2. The amendment hereby made shall be deemed to have come into force on and from the 31st October 2018.

AMENDMENT

In the said Notification, in the TABLE, in the Annexure, under the headings 'ORDINARY BRANDS', 'MEDIUM BRANDS' and 'PREMIUM BRANDS', for the sub-heading "Thiruvallargal Elite Distilleries Private Limited", the sub-heading "Thiruvallargal Accord Distillers & Brewers Private Limited" shall, respectively, be substituted.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

Declaration of Automobile Manufacturing Industry as Public Utility Service under the Industrial Disputes Act.

[G.O. Rt. No. 41, Labour and Employment (D/2), 6th February 2019, Thai 23, Vilambi, Thiruvalluvar Andu-2050.]

No.II(2)/LE/184/2019.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Automobile Manufacturing Industry" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "Automobile Manufacturing Industry" to be a public utility service for the purposes of the said Act for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) விமிடெட் நாகர்கோவில்

[அரசாணை (டி) எண் 28, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சி)த் துறை, 24 ஜனவரி 2019, தை 10, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/185/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) விமிடெட்., நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராஜ் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கராஜ் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜர்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, இணைப்பில் காணும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜர்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. T.ஜஸ்டின்கிறிஸ்டோபர், ஓட்டுநரின் (பணி எண். 9219) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 31.07.2014 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்யக்கோரும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 29, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சி)த் துறை, 24 ஜனவரி 2019, தை 10, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/186/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) விமிடெட்., நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராஜ் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண் 39, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சி) த் துறை, 30 ஜனவரி 2019, தை 16, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/190/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிமிடெட்., நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், (LPF), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கரையு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, இணைப்பில் காணும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. A. டேனியல், ஓட்டுநருக்கு (பணி எண். 9107) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 20-11-2012 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 64, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சி) த் துறை, 1 பிப்ரவரி 2019, தை 18, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/191/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிமிடெட்., நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, இணைப்பில் காணும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. M.கோபி, ஓட்டுநருக்கு (பணி எண். 1958) ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 05-12-2014 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

பிரின்ஸ் ஸ்டீவெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி [அரசாணை (டி) எண் 43, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1) த் துறை, 30 ஜனவரி 2019, தை 16, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/192/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக பிரின்ஸ் ஸ்டீவெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி என்ற நிர்வாகத்திற்கும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்: 1

1. மாதாந்திர சம்பளம் கீழ்க்கண்ட னில் வழங்குதல் மற்றும் உயர்வு கோருதல் குறித்து.

தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பள வகையினங்களை கீழ்க்கண்ட வகையில் திருத்தி அமைத்து ஊதிய உயர்வு வழங்கிட கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

சர்வீஸ் கீரோடு நிர்ணயம்	01-05 ஆண்டுகள் G-1	05-10 ஆண்டுகள் G-2	10-15 ஆண்டுகள் G-3	15-20 ஆண்டுகள் G-3
அடிப்படை சம்பளம்	4990	6480	7590	9990
அகவிலைப்படி (DA)	6113	7913	9238	11126
ஷீட்டு	2449	3073	3659	4374
வாடகைப்படி				
போக்குவரத்துப் படி	1000	1000	1000	1000

சர்வீஸ் கீரோடு நிர்ணயம்	01-05 ஆண்டுகள் G-1	05-10 ஆண்டுகள் G-2	10-15 ஆண்டுகள் G-3	15-20 ஆண்டுகள் G-3
மருத்துவப்படி	1000	1000	1000	1000
சலவைப்படி	500	500	500	500
கல்விப்படி	7500	7500	7500	7500
அகவிலைப்படி	1960-ளை அடிப்படையில் ஆண்டாகக் கொண்டு நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் மாறுகின்ற புள்ளி ஒன்றுக்கு ரூ. 4.00 வீதம் கணக்கிட்டு ஏப்ரல் 2017 முதல் வழங்க வேண்டும்.			

கோரிக்கை எண்: 3

சீருடை மற்றும் பாதுகாப்பு காலணி.

நிறுவனத்திற்குள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 செட் காக்கிச் சட்டை மற்றும் பேண்ட் (முழுக்கால் சட்டை) மற்றும் பாதுகாப்பு காலணி (Safety Shoe) வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மொகுரி பிரிசிலன் புரடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,
திருவள்ளூர் மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 48, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(அ2)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/193/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில் இயங்கி வரும் மொகுரி பிரிசிலன் புரடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராஜா எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜாக்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜாக்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்: 2. அடிப்படை ஊதியம்

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக ரூ. 5,000/- சேர்த்து அடிப்படை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 3. மாறுகின்ற பஞ்சப்படி

அனைத்து தொழிலாளர்களுக்கும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் தொழிலக தொழிலாளர்கள் அடிப்படை ஆண்டு 2001-ஐ அடிப்படையாக கொண்டு 100 புள்ளிகளுக்கு ரூ. 3,000/- என்றும், அதற்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 25/- ஆக மாறுகின்ற பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 4. வீட்டு வாடகைப்படி

தற்போது அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 1,000/- முதல் ரூ. 2,500/- என வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியினை ரூ. 5,000/- என அனைத்து தொழிலாளர்களுக்கும் சமப்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 5. பயணப்படி

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வெவ்வேறு விதமாக ரூ. 1,000/- முதல் ரூ. 2,000/- என்று வழங்கப்பட்டு வரும் பயணப்படியை மாற்றி ரூ. 3,000/- என அனைத்து தொழிலாளர்களுக்கும் சமநிலைப்படுத்தி பயணப்படியாக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 6. சர்வீஸ் வெயிட்-டேஜ்

இதுவரை வழங்கப்படாத சர்வீஸ் வெயிட்-டேஜாக, 3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சர்வீஸ் வெயிட்-டேஜாக சர்வீஸ் அடிப்படையில் வருடங்களை கணக்கிட்டு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 500/- வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 7. கல்விப்படி

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத கல்விப்படியை ரூ. 10,000/- வருடத்திற்கு கல்விப்படியாக வழங்கப்பட வேண்டும். மேலும் ஆண்டுதோறும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி செலவினங்களை சமாளிக்க இத்தொகை மே மாதம் 10-ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 8. சலவைப்படி & சீருடை பராமரிப்பு

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத சலவைப்படி மற்றும் சீருடை பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ. 1,000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 9. பணிக்காலப்படி

இரண்டாவது ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்படாத இரண்டாவது பணிக்காலப்படி (B-Shit) ரூ. 50/-ம், இரவு பணிக்காலப்படியாக (C-Shit)-ல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 75/-ம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 11. மருத்துவ காப்பீட்டு வசதி & ஆயுள் காப்பீட்டு வசதி

ESI வசதி இல்லாத தொழிலாளர்களுக்கு நிர்வாகமே ரூ. 5,00,000/- வரையிலான மருத்துவ காப்பீட்டு வசதியும், இதுவரை வழங்கப்படாத ஆயுள் காப்பீட்டு வசதி இனி ஏற்படுத்தப்பட்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 10,00,000/-ற்கான ஆயுள் காப்பீட்டு வசதி செய்து அதற்கான பிரீமியம் தொகையை நிர்வாகமே செலுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 13. வெப்பப்படி

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத வெப்பப்படியாக மாதந்தோறும் ரூ. 500/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 14. மழைகோட்

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத மழைக்கோட் மழைக்காலங்களில் பயன்படும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 15. தேங்காய் எண்ணெய், பூஸ்ட் மற்றும் குளியல் சோப்பு & துணி துவைக்கும் பவுடர்

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத தேங்காய் எண்ணெய் மாதம் அரை லிட்டரும், பூஸ்ட் மாதம் ஒரு கிலோவாகவும், 4 ஹமாம் சோப்பும், அரை கிலோ சாப் எக்ஸல் (குணி துவைக்கும் பவுடர்) மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 17. டவல்

இதுவரை வழங்கப்படாத பம்பே டையிங் ப்ளோரோ இரண்டு பெரிய டர்கி டவல் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 19. சீருடை

தற்போது வழங்கப்பட்டு வரும் 2 ஷர்ட், 2 பேண்ட் என்ற நடைமுறையை மாற்றி 4 ஷர்ட், 4 பேண்ட் ஆக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 20. பாதுகாப்பு காலணி

தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு காலணியை மாற்றி லிபர்ட்டி, வாரியர் போன்ற தரமான 2 காலணியும், 3 செட் ஷாக்ஸும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 23. திருமண உதவித் தொகை

அனைத்து தொழிலாளர்களுக்கும் திருமண உதவித் தொகையாக 15 நாள் விடுமுறையுடன் கூடிய திருமண உதவித் தொகையாக ரூ. 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்: 24. விழாக்கால முன்பணம்

அனைத்து தொழிலாளர்களுக்கும் விழாக்கால முன்பணமாக ரூ. 10,000/- வழங்கி தொழிலாளியின் ஊதியத்திலிருந்து 10 மாதங்களில் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

18. கோரிக்கை எண்: 25. ஆயுத பூஜை பரிசுத் தொகை

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது ஆயுதப்பூஜை பரிசுத் தொகையாக ரூ. 500/- வழங்கப்பட்டு வருவதை மாற்றி ஆண்டுதோறும் ரூ. 5,000/- வழங்க வேண்டும். இதனுடன் தரமான ஒரு கிலோ இனிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

19. கோரிக்கை எண்: 28. மருத்துவப்படி

தற்பொழுது வழங்கப்படாத மருத்துவப்படி இனி வழங்கப்பட்டு மாதம் ரூ. 1,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவப்படியாக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்

கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மாவட்டம், ஈரோடு பவானி கிளை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மாவட்டம், ஈரோடு

[அரசாணை (டி) எண் 59, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/194/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மாவட்டம், ஈரோடு பவானி கிளை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை மாவட்டம் ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (முத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண்: 1

திரு. பி. தனசேகரன், ஓட்டுநரின் (பணி எண். C42442) வருடாந்திர ஊதிய உயர்வை ஆறு மாதங்கள் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 09-12-2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்: 2

திரு. பி. தனசேகரன், ஓட்டுநரின் (பணி எண். C42442) வருடாந்திர ஊதிய உயர்வை ஆறு மாதங்கள் பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 09-12-2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம், சேலம்.

[அரசாணை (டி) எண் 60, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 31 ஜனவரி 2019, தை 17, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/195/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் என்ற நிர்வாகத்திற்கும், சேலம் தருமபுரி, நாமக்கல் ஈரோடு மாவட்ட போக்குவரத்து மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. பி. ரத்தினம், ஓட்டுநர் (பணி எண். DR1721) என்பவருக்கு நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட 02-06-2008 நாளிட்ட தண்டனைகளை மனுதாரரின் அடிப்படை சம்பளத்தில் 3 (மூன்று) வருட ஊதிய உயர்வை திரண்ட பயனுடன் தள்ளி வைத்து, அவர் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து காலத்தை தகுதி உள்ள விடுப்பாக கருதி வழங்கிய உத்தரவுகளை முழுமையாக ரத்து செய்தும், அவருக்கு சீனியாரிட்டிபடி, பதவி உயர்வினை வழங்கி அதன் அடிப்படையில் அக்காலங்களுக்கான நிலுவை சம்பளம், கிராஜிவிட்டி மற்றும் விடுப்பு நிலுவை தொகை போன்ற பணப்பலன்களை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விருதுநகர்.

[அரசாணை (டி) எண் 63, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 1 பிப்ரவரி 2019, தை 18, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/196/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விருதுநகர் என்ற நிர்வாகத்திற்கும், TNSTC ஓர்க்கர்ஸ் யூனியன் (AITUC) விருதுநகர், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்”.

மேற்சொன்ன தொழிற் தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. எம். வைத்தியலிங்கம், ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு ஒரு வருடம் அதன்திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 31-12-2013 நாளிட்ட உத்தரவினை

ரத்து செய்தும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

அரசு தோட்டகலை பழப்பண்ணை, ஏற்காடு.

[அரசாணை (டி) எண் 65, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 1 பிப்ரவரி 2019, தை 18, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/197/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக அரசு தோட்டகலை பழப்பண்ணை, ஏற்காடு என்ற நிர்வாகத்திற்கும், நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கம், ஏற்காடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்”.

மேற்சொன்ன தகராறை சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம்XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

“அரசு தோட்டக்கலை, பண்ணையில் கீழ்க்காணும் 67 தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்த 02-03-2015 முதல் பின்சம்பளம் மற்றும் பணித்தொடர்ச்சியுடன் கூடிய பணி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்”.

வ.எண்.	பெயர்	தந்தை பெயர்/ கணவர் பெயர்
(1)	(2)	(3)
1.	திருமதி. S. துளசிதேவி	க/பெ. சூசைநாதன்
2.	திருமதி. A. சரஸ்வதி	க/பெ. ஆன்ராஸ்
3.	திருமதி. R. புஷ்பா	க/பெ. ராமன்
4.	திருமதி. C. பார்வதி	க/பெ. சின்னு
5.	திருமதி. T. வெண்ணிலா	க/பெ. தமிழ்செல்வம்
6.	திருமதி. S. பானுமதி	க/பெ. சுந்தரம்
7.	திருமதி. R. தனலட்சுமி	க/பெ. ராமகிருஷ்ணன்
8.	திருமதி. V. செல்வராணி	க/பெ. விஜயகுமார்
9.	திருமதி. V. ரீத்தாமேரி	க/பெ. வினசென்ட்
10.	திருமதி. D. கிளாராமேரி	க/பெ. டோமினிக்
11.	திருமதி. R. கவிதா	க/பெ. ராஜா

வ.எண்.	பெயர்	தந்தை பெயர்/ கணவர் பெயர்	வ.எண்.	பெயர்	தந்தை பெயர்/ கணவர் பெயர்
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
12.	திருமதி. A. சத்யா	க/பெ. அருள்மணி	46.	திருமதி. S. தீபா	க/பெ. சதீஷ்குமார்
13.	திருமதி. மேரிமோனிகா	க/பெ. சகாயநாதன்	47.	திருமதி. K. அம்மு	க/பெ. குமார்
14.	திருமதி. R. பிரேமா	க/பெ. ராஜேந்திரன்	48.	திருமதி. S. காயத்ரிதேரி	க/பெ. ஜோசப்
15.	திருமதி. V. லட்சுமி	க/பெ. வாசுதேவன்	49.	திருமதி. T. செவந்தி	க/பெ. தயாளன்
16.	திருமதி. D. ஜோதிமணி	க/பெ. தனசேகரன்	50.	திருமதி. A. இந்துராணி	க/பெ. ஆறுமுகம்
17.	திருமதி. S. தமிழ்ச்செல்வி	க/பெ. சக்திவேல்	51.	திருமதி. S. சாந்தி	க/பெ. சண்முகநாதன்
18.	திருமதி. S. நிர்மலா	க/பெ. செல்வம்	52.	திருமதி. P. ஜெயமணி	த/பெ. பரமசிவம்
19.	திருமதி. J. வளர்மதி	க/பெ. ஜெயகுமார்	53.	திருமதி. N. தமிழ்செல்வி	த/பெ. நாகராஜ்
20.	திருமதி. P. மாதேஸ்வரி	க/பெ. பால்ராஜ்	54.	திரு. S. பரத்குமார்	த/பெ. சேகர்
21.	திருமதி. S. செல்வி	க/பெ. செல்வமணி	55.	திரு. V. யுகவேலன்	த/பெ. வெள்ளமலையன்
22.	திருமதி. R. லட்சுமி	க/பெ. ராமச்சந்திரன்	56.	திரு. R. சதீஷ்	த/பெ. ராமசாமி
23.	திருமதி. P. சத்யா	க/பெ. தங்கம்	57.	திரு. K. மணி	த/பெ. கிருஷ்ணமூர்த்தி
24.	திருமதி. K. சுமதி	க/பெ. குமார்	58.	திரு. D. சுரேஷ்	த/பெ. துரைசாமி
25.	திருமதி. M. கலைவாணி	க/பெ. மூர்த்தி	59.	திரு. K. சுரேஷ்	த/பெ. கந்தசாமி
26.	திருமதி. P. வெண்ணிலா	க/பெ. பரமேஸ்வரன்	60.	திரு. M. ஆனந்த்	த/பெ. மாணிக்கம்
27.	திருமதி. P. மாதேஸ்வரி	க/பெ. பிலிப்	61.	திரு. P. செல்வன்	த/பெ. பழனியப்பன்
28.	திருமதி. S. சாந்தி	க/பெ. சக்திவேல்	62.	திரு. P. லட்சுமணன்	த/பெ. பால்ராஜ்
29.	திருமதி. M. மதனேஸ்வரி	க/பெ. மூர்த்தி	63.	திரு. A. அல்போன்ஸ்	த/பெ. அந்தோணி
30.	திருமதி. D. ஜெயந்தி	க/பெ. தன்ராஜ்	64.	திரு. S. பிரபு	த/பெ. சுப்பிரமணி
31.	திருமதி. R. தனசெல்வி	க/பெ. ராமசாமி	65.	திரு. A. சொந்தில்குமார்	த/பெ. அப்பாவு
32.	திருமதி. P. நாகராணி	க/பெ. பஞ்சநாதன்	66.	திரு. V. ஜீவா	த/பெ. விஸ்வநாதன்
33.	திருமதி. S. கலைசெல்வி	க/பெ. சங்கர்	67.	திருமதி. T. கௌரி	க/பெ. திருமலை
34.	திருமதி. T. பவானி	க/பெ. திருசெல்வம்	பாரம் புரடகல் (பி) லிமிடெட், தஞ்சாவூர்.		
35.	திருமதி. M. சரஸ்வதி	க/பெ. மோகன்ராஜ்	[அரசாணை (டி) எண் 66, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சி)த் துறை, 4 பிப்ரவரி 2019, தை 21, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]		
36.	திருமதி. K. ஜெயந்தி	க/பெ. கண்ணன்	No. II(2)/LE/198/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக பாரம் புரடகல் (பி) லிமிடெட், தஞ்சாவூர் என்ற நிர்வாகத்திற்கும், பாரம் புரடகல் தேசிய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு ஐ.என்.டி.யு.சி) தஞ்சாவூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;		
37.	திருமதி. T. சாந்தி	க/பெ. தங்கராஜ்	மேற்சொன்ன தொழிற்சங்கம் கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புபவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;		
38.	திருமதி. C. கவிதா	க/பெ. சின்னப்பன்	1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (முத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, இணைப்பில்		
39.	திருமதி. S. வேளாங்கண்ணி	க/பெ. செல்வநாதன்			
40.	திருமதி. S. ஜமுனா	க/பெ. சதீஷ்			
41.	திருமதி. S. மார்க்கிரேட்	க/பெ. வெள்ளையன்			
42.	திருமதி. T. ஜெயசித்ரா	க/பெ. தியாகராஜன்			
43.	திருமதி. S. ரெஜினா	க/பெ. சுரேஷ்குமார்			
44.	திருமதி. N. கிருஷ்ணவேணி	க/பெ. நரேந்திரன்			
45.	திருமதி. G. மாலதி	க/பெ. கோபி			

காணும் எழுவினாக்களுடன் கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

தற்போது பெற்றுவரும் அடிப்படை ஊதியத்துடன் கூடுதல் அடிப்படை ஊதியத்தையும் சேர்த்து அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.6,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2-ல் (பகுதி கோரிக்கை) :

தொழிலாளர்கள் தற்போது பெற்றுவரும் Refresh Allowance ரூ.425/-ஐ உயர்த்தி 01-04-2016 முதல் ரூ.600/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3-ல் (பகுதி கோரிக்கை) :

தொழிலாளர்கள் தற்போது பெற்றுவரும் Fuel Allowance ரூ.300/-ஐ உயர்த்தி 01-04-2016 முதல் ரூ.750/- வழங்க வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4 :

01-04-2016 முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டு வாடகை படியாக H.R.A. ரூ.1,000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5 :

01-04-2016 முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் (Medical Allowance) மருத்துவப்படியாக ரூ.500/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

தாஜ் மெட்ராஸ் பிளைட் கிச்சன் (T.M-F.K.) (பி) லிட்.,

[அரசாணை (டி) எண் 68, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ.1)த் துறை, 4 பிப்ரவரி 2019, தை 21, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/199/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தாஜ் மெட்ராஸ் பிளைட் கிச்சன் (T.M-F.K.) (பி) லிட்., என்ற நிர்வாகத்திற்கும், ஜோதிபா தொழிலாளர் சங்கம் (JTS) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.2

தற்போது உள்ள அடிப்படை ஊதியத்திற்கு மேல் எல்லா தொழிலாளர்களுக்கும் ரூ.17,000/- சேர்த்து தர வேண்டும் என்றும் ஒரே துறையில் உள்ள ஒரே தகுதிபெற்ற எல்லா ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி சம்பளம் வழங்க வேண்டும் என்றும் 3 ஆண்டுகள் பணி செய்து முடிந்த தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும், பணி உயர்வும் தர வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.6

வரம்பு நிபந்தனையின்றி 1960 சென்னை வாழ் அட்டவணை அடிப்படையில் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.3 வீதம் வி.டி.ஏ. தொகை எல்லா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.7

பணிக்காலமும், பதவியும் ஒன்றாக இருக்கும் எல்லா பணியாளர்களுக்கும் ஒரே விதமான அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.10

தற்போது உள்ள மாத வீட்டு வாடகை தொகையுடன் ரூ.1,500/- சேர்த்து தரப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.11

தற்போது உள்ள ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் வாகன தொகையுடன் (Conveyance) ரூ.2,000/- சேர்த்து தரப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.21

சீருடை, ஷலி, மழை பாதுகாப்பு உடை, மழை காலத்திற்கு ஏற்ற ஷா ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.23

காலை, 4.30 மணிக்கு வேலைக்கு வருபவர்களுக்கும், இரவு 10 மணிக்கு மேல் வேலை விட்டு வீடு திரும்புவவர்களுக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம், புதுக்கோட்டை.

[அரசாணை (டி) எண் 70, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 5 பிப்ரவரி 2019, தை 22, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/200/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம், புதுக்கோட்டை என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு, திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2எ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினா

திரு. M. தர்மராஜ், ஓட்டுநருக்கு (பணி எண்.97 டிஆர் 4021) இரண்டு வருட காலத்திற்கு ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் (W.C.E.) தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 31-10-2011 நாளிட்ட தண்டணையை ரத்து செய்து, அவருக்கு கிடைக்க வேண்டிய பண்பலன்களை முறையாக கணக்கிட்டு, அரியாள் தொகையினை வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 71, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ-2)த் துறை, 6 பிப்ரவரி 2019, தை 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/201/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், தேசிய பொதுத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினா

கோரிக்கை எண்.2 :

தன்விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்று மீண்டும் 2011 முதல் தினக்கூலியாக பணிபுரிந்து வரும் கீழ்க்கண்ட 23 தொழிலாளர்களுக்கு, NMR தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆக்குபேஷனல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு அரவையற்ற காலத்தில் ஆக்குபேஷனல் ஊதியம், தொடர்பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

வ.எண்	பெயர்	பாக்கி பணிக்காலம்
(1)	(2)	(3)
1.	திரு. N. கன்னியப்பன்	3 வருடங்கள்
2.	திரு. E. ஜெயக்கண்ணு	3 வருடங்கள்
3.	திரு. M. பகதூர்	3 வருடங்கள்
4.	திரு. M. கன்னியப்பன்	3 வருடங்கள்
5.	திரு. C. கன்னிவேல்	4 வருடங்கள்
6.	திரு. K. பெருமாள்	5 வருடங்கள்
7.	திரு. E. சீனிவாசன்	5 வருடங்கள்
8.	திரு. C. கோதண்டராமன்	6 வருடங்கள்
9.	திரு. D. மாரியப்பன்	6 வருடங்கள்
10.	திரு. P. கண்ணன்	6 வருடங்கள்
11.	திரு. N. இரவி	7 வருடங்கள்
12.	திரு. S. ரஷியா	9 வருடங்கள்
13.	திரு. K. மனோகரன்	9 வருடங்கள்
14.	திரு. K. கண்ணாயிரம்	10 வருடங்கள்
15.	திரு. P. வேதகிரி	8 வருடங்கள்
16.	திரு. V. கிருபானந்தம்	10 வருடங்கள்
17.	திரு. M. புண்ணியகோட்டி	10 வருடங்கள்
18.	திரு. U. குமார்	11 வருடங்கள்
19.	திரு. M. அரிதாஸ்	12 வருடங்கள்
20.	திரு. E. இரவி	12 வருடங்கள்
21.	திரு. R. அரிகிருஷ்ணன்	13 வருடங்கள்
22.	திரு. P. ரமேஷ்	14 வருடங்கள்
23.	திரு. P. சுப்பிரமணி	10 வருடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு.

[அரசாணை (டி) எண் 73, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 7 பிப்ரவரி 2019, தை 24, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/202/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தொழிலாளர் தொழிற் சங்கம், ஈரோடு என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண்.1

திரு. பி. வேலுசாமி (ப.எண்.08 DR 2C40999 ஓட்டுனருக்கு நிர்வாகம் வழங்கிய 27-08-2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து, மேற்படி உத்தரவில் ஊதிய உயர்வை நான்கு வருடங்களுக்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்ததை வழங்குதல் மற்றும் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த 16-01-2012 முதல் 14-02-2012 வரையுள்ள 30 நாட்களை பணி நாட்களாக கருத வேண்டும் மற்றும் விடுப்பு கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட 30 நாட்களை மீண்டும் விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் மற்றும் 27-08-2014-ம் தேதியிட்ட தண்டனையை இரத்து செய்வதன் காரணமாக கிடைக்கப்பெற வேண்டிய உரிய பின் சம்பள நிலுவைத் தொகையை 18% கூட்டு வட்டி விகிதத்தில் மாத வாரியாகக் கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

திரு. பி. வேலுசாமி (ப.எண்.08 DR 2C40999) ஓட்டுனருக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதற்காக நிர்வாகம் பயிற்சி அளிக்க மறுத்த 15-02-2012 முதல் 23-04-2012 ஆகிய 69 நாட்களை பணி நாட்களாக அறிவிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

ஆணையாளர், எடப்பாடி நகராட்சி.

[அரசாணை (டி) எண் 74, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 07 பிப்ரவரி 2019, தை 24, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/203/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக ஆணையாளர், எடப்பாடி நகராட்சி என்ற நிர்வாகத்திற்கும், சேலம் தருமபுரி நாமக்கல் ஈரோடு மாவட்ட போக்குவரத்து மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

"எடப்பாடி நகராட்சியில் பணிபுரிந்து வரும் திரு. சக்திவேல்முருகன் என்பவருக்கு துப்புரவு மேற்பார்வையாளராக வழங்கப்பட்ட பதவி உயர்வினை ரத்து செய்து, திரு. டி.டேனியல் என்பவருக்கு அப்பதவி உயர்வினை வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்."

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட., ஈரோடு மண்டலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட., ஈரோடு மண்டலம், கரூர்.

[அரசாணை (டி) எண் 75, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 7 பிப்ரவரி 2019, தை 24, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/204/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிட., ஈரோடு மண்டலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிட., ஈரோடு மண்டலம், கரூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு திருச்சி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. ஆர். செல்லதுரை, (சி 42082) நடத்து வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று மாதங்களுக்கு பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 10-11-2017 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சத்யபாமா பல்கலைக் கழகம்.

[அரசாணை (டி) எண் 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 8 பிப்ரவரி 2019, தை 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/205/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக சத்யபாமா பல்கலைக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும், புதிய ஜனநாயக தொழிலாளர்

முன்னணி, சத்தியபாமா பல்கலைக் கழக கிளை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. S. மணிகண்டன் என்ற தொழிலாளியை உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கும் திரு. P. லோகநாதன் (அட்டன்டர்) என்ற தொழிலாளியை அசாம் மாநிலத்திற்கும் பணியிட மாற்றம் செய்தது மற்றும் திரு. P. அய்யாமுதலி என்ற தொழிலாளியை வேளாங்கண்ணிக்கு டெபுடேஷன் என்ற பெயரில் பணியிடமாற்றம் செய்தது ஆகிய நிர்வாகத்தின் உத்தரவுகளை ரத்து செய்து மீண்டும் ஏற்கனவே வேலை செய்த சத்யபாமா பல்கலைக்கழகத்திலேயே பணி செய்ய அனுமதிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

சுனீல் பால்வால்,
அரசு முதன்மைச் செயலாளர்.